

83

॥ श्री उत्तरगीता ॥

உத்தரகீதை.

ஸ்ரீமான்

வெ. குப்புசாமிநாஜ் அவர்கள்

இயற்றிய தமிழரையுடன்,

தஞ்சை

ஸ்ரீ வித்தியாலினோ தினி முத்திராகாலையில்

பதிப்பிக்கப்பெற்றது.

கீதைக்கோத்து] உ [முதற் புத்தகம்.

ஸ்ரீ கிருஷ்ணாய நம:

ஸ்ரீவியாசபகவான் அருளிச்செய்த

॥ श्रीउत्तरगीता ॥

உத்தரா கீதை.

இஃது

ஸ்ரீ கௌடபாதாசாரியராற்செய்யப்பட்ட
வியாக்கியானத்தையநசரித்துத்

தஞ்சைமாநகரம்

ஸ்ரீமாந். வெ.குப்புல்லவாமிராஜ் அவர்கள்
இயற்றிய தமிழ்சையுடன்
இரண்டாய்பதிப்பு 1000

தஞ்சை

“ஸ்ரீ வித்தியா விநோதீன் அக்கியதீரகாலிபுத்
பதிப்பிக்கப்பெற்றது.

பரிதாபின

Copy-Right Reserved.

இதன் விலை]

[அது 4

ஸ்ரீ கிருஷ்ணாய நம:
மு க வு ரை .



புராண இதிகாச முதலியவற்றில் உபதேசவடிவமாயுள்ள பல கீதைகளடங்கியது பல புத்தகரூபமாய் வெளிப்படும் கீதைக் கொத்து முதற்புத்தகமாகிய இவ்வுத்தரகீதை இதிகாசமாகிய மகா பாரதத்திலுள்ளது இது துவட்ட நிக்கிரக சிஷ்டபரிபாலனஞ் செய் தற்பொருட்டு அர்ச்சுனனுக்குச் சாரத்தியம் நடாத்திய ஸ்ரீ அகில லோகநாயகராகிய பகவானால் அவ்விரதத்திலிருந்துபதேசிக்கப்பட்ட தாகலின் உத்தரகீதை யெனப் பெயர்பெற்றது.

இதன் விஷயங்கள் ஞானமும் யோகமுமாம் இந்தப் பகவத் வாக்கியம்பரமபுருஷார்த்த காரணமென்று உணர்ந்து தமிழரையுடன் அச்சிடப்பட்டது இதன் மூலசுலோகங்கள் இதுவரையிலும் சுத்த மாய் அச்சிடப்படாமையால் தஞ்சைமாநகரம் மகாராஜா அரண்மனை சாஸ்வதிமாலிலுள்ள கையெழுத்துப்பிரதி 2. என்னிடமிருந்த கையெழுத்துப்பிரதி 2. பம்பாய் நகரத்தில் அச்சிட்ட பிரதி 1 சென் னையில் அச்சிட்டுள்ள தெலுங்கு அச்சுப்பிரதி 1 ஆகப்பிரதிகள் 6. இந்த ஆறு பிரதிகளுள் சாஸ்வதிமாலிலும் என்னிடத்திலுமிருந்த இரண்டு பிரதிகள் மாத்திரம் ஸ்ரீ கௌடபாத வியாக்கியானத்துட னுள்ள சுத்தப்பிரதிகள். அவற்றின்படியே மூலசுலோகம் சுத்தமா ய்ச் சோதிக்கப்பட்டு அவ்வியாக்கியானத்திற் கிணங்கச்செய்யப்பட்ட தமிழரையுடன் பதிப்பிக்கப்பட்டது. இவ்வாறே இக்கீதைக் கொத் தில் வரும் கீதைகள் முழுவதும் இதனினும் செவ்வையாய்ச் சோதித் துத் தமிழரையுடன் அச்சிடப்படும் இக்கீதைக்கொத்தின் மூலமாய் சுமார் 30 கீதைகளுக்குமேல் வெளிவரும் யாரேனும் இக்கீதைக் கொத்திற்கு அனுகூலமாகத் தங்+ளி+டமுள்ள கீதைப் பிரதிகளை அனுப்புவார்களாயின் அக்கீதைகளில் அவர்கள் பெயரை வெளிப்படுத்த வதுடன் அவர்களுக்கு அச்சிட்ட பிரதி ஒன்று இனாமாய்க் கொடுக் கப்படும்.

॥ ॐ ॥

श्रीगोपालकृष्णपरब्रह्मणे नमः

உத்தரகீதை.

முதல் அத்தியாயம்.

உரை மங்கலம்.

अखंडसच्चिदानन्दमवाङ्मानसगोचरम् ।

आत्मानमखिलाधारमाश्रयेऽभीष्टसिद्धये ॥

அகண்டசச்சிதானந்தமும், வாக்குமனதிற்கெட்டாத
னும், சர்வாதாரமுமான ஆத்மாவை அபீஷ்டசித்தியின்
பொருட்டு ஆசிரயிப்பேகை.

(அவதாரிகை) தர்மகேசுத்திரமாகிய குருகேசுத்திரத்
தில் ஸ்ரீ மங்காராயணாகிய கிருஷ்ணபகவான் ஆர்ச்சுன
னுக்கு அருளிய ஆத்மதத்துவ உபதேசத்தை ராஜ்ஜியபோ
கத்திலமுந்திய மனதினால் மறந்து, சில தினங்களுக்குப்பின்
ஸ்ரீ கிருஷ்ணபகவானிடத்தில் பிரார்த்தனைசெய்து, கேசவா!
எதன் ஞானத்தினால் ஜீவர்கள் அப்பொழுதே முக்தியடை
கின்றார்களோ, அவ்வாத்மஞானத்தைச் சொரூபலக்ஷண
தடஸ்தலக்ஷணங்களின் வாயிலாகத் தம்மைச் சரணடைந்த
எனக்கு உபதேசஞ்செய்தருளல்வேண்டும் என்று பிரார்த்
தித்துப் பிரசினஞ்செய்கின்றார்:—

अर्जुनउवाच:—

यदेकं निष्कलं ब्रह्म व्योमातीतं निरञ्जनम् ।

अप्रतर्क्यमविज्ञेयं विनाशोत्पत्तिवर्जितम् ॥ १ ॥

ஆர்ஜுனன் கேட்கலாயினான்:—

எது வகமாயும் (சஜாதீயாதிபேதமில்லாததாயும்), வியாபகமாயும், நிஷ்கல(நிராகார)மாயும், ஆகாயமுதலிய தத்துவங்களுக்கு அப்பாற்பட்டதாயும், நிரஞ்சன(சொப்பிரகாச)மாயும், * க. மனதிற்கெட்டாததாயும், இந்திரியங்களால் அறியத்தகாததாயும், உற்பத்திகாசமில்லாததாயும், (க)

कैवल्यङ्कवलं शान्तं शुद्धमत्यन्तनिर्मलम् ।

कारणं योगनिर्मुक्तं हेतुसाधनवर्जितम् ॥ २ ॥

கைவல்யவடிவமாயும், ஒப்பற்றதாயும், சாந்தமாயும், சுத்தமாயும், அத்தியந்தம் மலமில்லாததாயும், எல்லாவற்றிற்கும் காரணமாயும், யோகத்தினால் பாசநீங்கியதாயும், எது சாதனம் (நிமித்தோபாதானத்தன்மைத்தர்மம்)களில்லாததாயும், (உ)

हृदयास्बुजमध्यस्थं ज्ञानज्ञेयस्वरूपकम् ।

तत्क्षणादेव मुच्येत यज्ज्ञानाद्ब्रुहि केशव ॥ ३ ॥

*க “यन्सनो न मनुते । எதனை மனது நினைக்கிறதில்லையோ” என்னும் சுருதியினால்.

முதல் அத்தியாயம்

௩

(அந்தர்யாமித்தன்மைபால்) இருதயதாமரையின் நடுவி லிருப்பதாயும், ஞானஞேய சொரூபமுளதாயுமுள்ள எதனை யறிதலால் அந்தக்ஷணத்திலேயே முக்தியடைவார்களோ, கேசவனே! அதனை எனக்கு உபதேசித்தருளல்வேண்டும்.

(௩)

(அ-கை) இவ்வாறு அர்ச்சனன் வினவிய பொருளி னுக்குச் சந்தோஷித்தவராய் ஸ்ரீகிருஷ்ணபகவான் உத்தரஞ் சொல்லுகின்றார்:—

श्रीभगवानुवाच:—

साधुपृष्टम्महाबाहो बुद्धिमानसि पाण्डव ।

यन्मां पृच्छसि तत्त्वार्थमशेषंतद्वदाम्यहम् ॥ ४ ॥

ஸ்ரீ பகவான் சொல்லுகின்றார்:—

* உ. மகாபாகுவா (பராக்கிரமசாலியா)கிய பாண்டவா!

* உ. இச்சலோகத்தில்,

(க) மகாபாகு(பராக்கிரமசாலி)என்றுவிளித்தது சகல சத்துருக் களையும் நாசஞ்செய்தலிற் சமர்த்தனென்பதை விளக்குதற்காம். எண் டிச் சத்துருக்கள் ராகமுதலியனவுமாம்.

(உ) பாண்டவா என்றது சற்குலத்திற்பிறந்தமையை விளக்கு தற்காம்.

(௩) புத்திசாலி என்றது அவனைத் துதித்தலோடு தன்னைற் சொல்லப்படும் அர்த்தத்தை உள்ளத்திற்கொண்டமைக்கும் சாமர்த் தியத்தையும் விளக்குகின்றது.

நீ நல்ல பிரசினஞ் செய்தாய். நீ மிகப்புத்திசாலி. நீ எவ்வுண்மையான அர்த்தம் என்னைக் கேட்டாயோ, அதுமுழுவதனையும் உனக்குச் சொல்லுகிறேன் கேள். (ச)

(அ-கை) அந்த ஆத்மபரமாயுள்ள உபாயத்தினையே கூறுகின் றார்:—

आत्ममन्त्रस्य हंसस्य परस्परसमन्वयात् ।

योगेन गतकामानां भावना ब्रह्म उच्यते ॥ १ ॥

* ௩. ஆத்மமந்திர (பிரணவ) த்திற்கும் * ச. ஹம்ஸத்தி (பரமாத்மாவி) ற்கும் ஒன்றற்கொன்று (* ௩. பிரதிபாத்தியபிரதிபாதகபாவ) சம்பந்தமிருத்தலால் (ஆத்மதத்துவவிசாரமாகிய) யோகத்தினால் * ௬. காமமொ (அறுபகையொ)ழிந்தவர்களின் பாவனை (தத்துவமவழி முதலிய மகா

* ௩. ஆத்மாவீனிடத்தில் தாற்பரியமாக முடிவு பெறுகின்ற பிரணவவடிவமானது ஆத்மமந்திரம்.

* ச. हन्ति स्वतत्त्वज्ञानेन ज्ञातृसंसारमिति हंसः ॥ தனது தத்துவஞானத்தால் ஞாதிரு (அறிபவனது) சம்சாரங்களைக் கெடுக்கின்றது. இதனால் ஹம்ஸ மெனப்படும்.

* ௩. பிரதிபாத்தியபிரதிபாதகபாவம் = சொல்லப்படுவது சொல்லுவதெனும் தன்மை; சொல்லுவது ஆத்மமந்திரம்; சொல்லப்படுவது ஹம்ஸம்.

* ௬. இதனால் ஞானப்பிரதிபந்தகமான அழுக்கின் நீக்கம் காட்டப்பட்டது.

முதல் அத்தியாயம்.

(௫)

வாக்கியஜந்நிய * எ. சரமவிருத்தி) பிரஹ்மம் எனப்படு
கின்றது. (௫)

(அ-கை) அத்தத்துவஞானத்தினையும் அதனால் நிவர்த்தி
திக்கப்படும் அவித்தையின் நிவிருத்தியையும் கூறுகின்றார்:-

शरीरिणामजस्यान्तं हंसत्वं पारदर्शनम् ।

हंसो हंसाक्षरञ्चैवकूटस्थं ह्येतदुत्तमम् ॥

यद्विद्वानक्षरं प्राप्य जह्यान्मरणजन्मनी ॥ ६ ॥

சரீரி(ஜீவர்)களுக்கு ஜீவத்தன்மை அவதிவடிவமான
ஹம்ஸத்துவம் (ஜீவன் முத்தத்தன்மை = பரப்பிரஹ்மவடி
வத்தன்மை) பிரஹ்மத்தின் சாக்ஷாத்காரமாம். ஹம்ஸ
(பிரஹ்ம)த்தையும், ஹம்ஸாக்ஷர (பிரணவ)த்தையும், எது
அழிவற்றதாயிருக்கின்றதோ அந்த உத்தமகூடஸ்தனையும்,
வித்வான் அடைந்து ஜனன மரணங்களை ஒழிக்கின்றான்.
(எ-று)

அந்த முத்தியும் ஜீவபரங்களின் ஐக்கியத்தைப் பிரதி
பாதிக்கின்றது. (௬)

* எ. ஈண்டுச் சரம(கடைசி)விருத்திபிரஹ்மமென்றது அதன்
நிவிருத்தியாகிய அல்லது அதனால் நிவிருத்திக்கப்படும் அவித்தை
யின் நிவிருத்தியாகிய அதிஷ்டானம் பிரஹ்ம மென்பதாம்.

(அ-கை) அத்தியாரோப அபவாதங்களால் நிஷ்பிர பஞ்சப்பிர ஹ்மம் விரிக்கப்படுகின்றது:—

काकीमुखकारान्त उकारश्चेतनाकृतिः ।

मकारस्य च लुप्तस्य कोऽर्थः संप्रतिपद्यते ॥ ७ ॥

கங் (க) என்பதும் அகங் (அ) என்பதும் காके எனப்படும்
 கக துக்கங் களாகிய அவ்விரண்டும் எதற்கிருக்கின்றனவோ
 அது காकी (காகீ) எனப்படும். காकी (காகீ) என்னும் சொற்
 பொருள் அவித்தியாப்பிரதிபிம்பஜீவனாம். ஈண்டு அந்த
 காकी (காகீ) என்னும் சொல்லின் முகத்தில் (ஆதியில்) உள்ள
 க (க) காரத்தின் கடைசியிலுள்ள அக்ஷரமாகிய அ (அ)
 காரம் விராட்டெனப்படும். காकीमुख (காகீமுக) மென்ப
 தின் கண் ணுள்ள ம(ம)காரத்தின் மேலதாகிய உ (உ) காரம்
 சேதனமாகிய இரண்யகர்ப்பவடிவ (வாசக) மாம். காकीमुख
 (காகீமுக) மென்பதில் உ (உ) காரத்திற்கு முன்னுள்ள
 தாகச் சொல்லப்பட்ட ம (ம) காரம் அவ்வியாகிருதமெனப்
 படும். உ (உ) காரத்தில் அ (அ) காரமும், ம (ம) காரத்தில்
 உ (உ)காரமும் (ஓங்)காரத்தில் ம(ம) காரமுமாக இவ்வாறு
 ஒடுங்கிய அத்தற்குப் பொருள் யாது? அகண்டாநந்தாத்வைத
 சச்சிதாநந்தரூப லக்ஷியார்த்தமாகிய பிரஹ்மமே பொரு
 ளாம். ஆதலால் இப்பிரணவஐக்கியா நுசந்தாநத்தைச்
 செய்வன் அந்தப் பிரஹ்மத்தை யடைகின்றான். (எ-று)

முதல் அத்தியாயம்.

எ

(க) சுரோத்திராதி பஞ்சஞானேந்திரியங்களும் வாக்கு முதலிய பஞ்சகர்மேந்திரியங்களும் சப்தமுதலிய ஐந்து விஷயங்களும் பிராணாதிபஞ்சவாயுக்களும் மனமுதலிய அந்தக் கரணசகஷ்டயமும் ஆகிய இவ்விருபத்துநான்கு தத்துவங்களும்சேர்ந்து ஸ்தூலசரீரமாம். இதற்கு அவஸ்தை ஜாக்கிரம். இவ்விரண்டற்கும் விசுவன் அபிமானி, கிரியை சக்தி, ரஜஸு குணம், நேத்திரம் ஸ்தானம்; யுக்தமானது போகம் இவற்றோடுகூடிய ஆத்மா ஜீவாத்மாவாம். அவனேவியாவகாரிக ஜீவன். இவ்வளவும் சேர்ந்து அகார அர்த்தமாம். இதற்கு, पञ्चीकृतपञ्चमहाभूतानि तत्कार्याणि विराडित्युच्यते ॥ एतत् स्थूलशरीरमात्मनः इन्द्रियैरथोपलब्धिर्जागरितं तदुभयाभिमान्यात्मा विश्वः ॥ एतत्रयमकारस्यार्थः ॥ என்பது சுருதி.

(உ) ஞானேந்திரியங்களைந்தும் கன்மேந்திரியங்களைந்தும் பிராணாதிவாயுக்களைந்தும் மனோபுத்திக ளிரண்டுமாகிய பதினேழுதத்துவங்களோடு கூடிய அந்தராத்மாவாகிய லிங்கமே ஹிரண்யகர்ப்பம். அதுவே சூக்ஷ்மசரீரம். இச்சரீராபிமானி தைஜசனாகிய ஜீவன், சொப்பனம் அவஸ்தை, இச்சை சக்தி, சாத்வீகம் குணம், கண்டம் ஸ்தானம், சுவேச்சை போகம் என்னுமிவற்றோடுகூடி வியாபித்துள்ள ஆத்மா அந்தராத்மாவாம். அவனே பிராதிபாவிகஜீவன் இவ்வளவும் சேர்ந்து உகாரார்த்தமாம். இதற்கு.

अपञ्चीकृतपञ्चमहाभूतानि तत्कार्याणि सप्तदशकं लिंगं भौतिकं हिरण्यगर्भ इत्युच्यते । एतत्सूक्ष्मशरीरमात्मनः ॥ करणेषूपसंहतेषु जागरितसंस्कारजः प्रत्ययः

सविषयः स्वप्नः तदुभयाभिमान्यात्मा तैजसः ॥ एतत्त्रयमुकारस्यार्थः ॥ எ ன் ப து
சுருதி.

(௩) முற்கூறப்பட்ட ஸ்தூலசூக்ஷ்மசரீரங்கள் இரண்டற்கும் காரணமாதலால் காரண மென்பபடும் அவ்வியாகிருதமாகிய மகதகங்காரம் காரணசரீரம். அதுவே முக்குணகர்ப்பமாம். அதன் அபிமானி பிராஞ்ஞனென்னும் ஜீவனும் இதற்குச் சமுத்தி அவஸ்தை, திரவியம் சக்தி, தாமசம் குணம், இருதயம் ஸ்தானம், ஆநந்தம் போகம். இவற்றோடு கூடி வியாபகமான ஆத்மா பரமாத்மாவாம். அவனைப் பாரமார்த்திகஜீவன். இது மகாரார்த்தமாம். இதற்கு, शरीरद्वयकारणमात्माज्ञानंसाभासमव्याकृतमित्युच्यते एतत्कारणशरीरसात्मनः ॥ तच्च न सत् नासन्नापि सदसत् न भिन्नं नाभिन्नं नापिभिन्नाभिन्नं कुतश्चिन्न निरवयवं न सावयवं नोभय । केवलब्रह्मात्मैकत्वज्ञानापनोद्यं सर्वप्रकारकज्ञानोपसंहारो बुद्धेः कारणं सुषुप्तिः तदुभयाभिमान्यात्मा प्राज्ञः ॥ एतत्त्रयं मकारस्यार्थः ॥ எ ன் ப து
சுருதி.

काकीमुखककरान्त ईकारश्चेतनाकृतिः ॥ अकारस्यतु लुप्तस्य कोऽर्थः तंप्र-
विपद्यते எ ன் ப து பாடமாயின் அதற்குப் பொருள் இதுவாம்:-
காசிமுக (காகீமுக) மென்பது பிரஹ்மாண்டத்துவம். க (க)
காராந்த மென்பது க (க)காரத்தின் கடைசி எழுத்தாகிய

* இந்நூலின் எ-வது, அ-வது, பக்கங்களிலுள்ள சுருதிகள் மூன்றன்பொருளை ஸ்ரீமத் பரமஹம்ஸபரிவிராஜகாசாரியவர்ய சங்கராசாரியசுவாமிகளியற்றிய பஞ்சீகரண (மொழிபெயர்ப்பு) நூலின் வார்த்திகத்தின் ச, கூ, கக-வது பக்கங்களிற்காண்க.

அ (அ)காரம். அதனால் சொல்லப்படுவது புருஷனாகிய பிரஹ்மமே. ஐ (ஈ)காரம் மூலப்பிரகிருதி. அது சங்கற்பிக்கும் வடிவினதாகிய சக்தியாம். ஆதலால் காசி (காசி) என்னும் சொல்லினால் பிரகிருதிபுருஷவடிவமான ஜீவனாகின்றான். அதில் பிரகிருதி-லோபமடைந்த அ (அ)காரத்திற்கு (பிரஹ்மத்திற்கு) அர்த்தம் யாது? (அதைவிட வேறில்லை யென்பதாம்.) காசி (காசி) என்பதின் க் (க)காரத்தின்மேல் வந்த அ (அ)காரத்திற்கு எது பொருளோ, அதனை (லக்ஷ்ய சொரூபத்தை) அவ்வுபாசகன் அடைகின்றான் என்பது பொருள்.

அதற்குச்சுருதி “ஆஹ்ஸ்வ ப்ரஹ்ஸ்வ அஹிமவ ச மா சூஹு: சுகாதி-
 து:கநிதநா ஶ்ரதிசுஞ்ச்வ ச்வா புரம் || என்பதாம்.

ஐநநமரணவதுவாந சம்சாரத்தைவிடு. சம்சாரத்துக் குக்காரணமான மனோவிபாபாரத்தையும்விடு. மறுபடியும் பிரஹ்மமாண்டமுடையவனாகாதே. ஏனெனினின் அங்ஙனமாதல் இக்கசகத்திற்கு ஏதுவும் துக்ககாரணமுமாயிருக்கின்றது. ஆதலால் தனது ஸ்தூல சூக்ஷ்ம சாரணமீதகங்களாகிய புரங்களை விடுக. ஜீவன்முத்தனாகக்கடவாய் என்பது மேற்கூறிய சுருதியின் அர்த்தமாம்.

இச்சுலோகத்திற்கு அகார உகார மகார வடிவமாகிய
 * அ. பிரணவத்தை உபாசிப்பவன் பிரஹ்மாத்ம பதத்தை அடைகின்றான் என்பது பொருள். (எ)

*அ. இப்பிரணவஉபாசனையை விரிவாயறிவிடும்புவோர் விசாராகர டி-வது தாங்கத்திற் காண்க.

(அ-கை) இவ்வாறு பிராணாயாமபரணாகிய யோகதாரணை பாசகனுக்கு அவாந்தரவடிவபலத்தையும் கூறுகின்றார்:—

गच्छन् स्तिष्ठन् सदाकालं वायुस्वीकरणम्परम् ।
सर्वकालप्रयोगेन सहस्रायुर्भवेन्नरः ॥ ८ ॥

போகும்போதும் இருக்கும்போதும் எப்போதும் வாயு வை யுட்கொள்ளுதல் (பிராணாயாமஞ்செய்தல்) மேலான தாம். இவ்வாறு எப்போதும் செய்வதனால் நரன் (நூறு வயதுள்ளபுருஷன்) ஆயிரம் ஆண்டு ஆயுளுடையவ னாகின்றான். (அ)

(அ-கை) அங்ஙனமாயின்? பரமப்பிரயோஜனம் எப் போது உண்டாகும், எனக் கூறுகின்றார்:—

यावत्पश्येत् खगाकारं तदाकारं विचिन्तयेत् ॥

ஹம்ஸவடிவ (பிரஹ்மாகார)த்தைச் சாக்ஷாத்காரிக்கும் வரையில் அவ்வடிவமாகச் சிந்திக்க.

(அ-கை) அத்தன்மைய சாக்ஷாத்காரத்தின் பொருட்டு ஆத்மஜகங்களின் அபேதத்தியானத்தைக் கூறுகின்றார்:—

खमध्ये कुरु चात्मानमात्ममध्ये च खं कुरु ।

आत्मानं खमयं कृत्वा न किञ्चिदपि चिन्तयेत् ॥ ९ ॥

தகர (இருதய) ஆகாயத்தின்மத்தியில் பரமாத்மாவைச் செய் அதாவது இவ்வாகாயம் பரமாத்மாவினும் வேறன்

றெனப்பாவி. பரமாத்மாவில் ஆகாயத்தைச்செய் அதாவது
அப்பரமாத்மா ஆகாயத்திற்கு உபாதானமெனப் பாவி.

அல்லது “आकाशरीरं ब्रह्म—ஆகாய சரீரம் பிரஹ்மம்”
என்னும் சுருதியினால் ஆகாய சத்தத்தால் ஜீவன் சொல்லப்
படுகின்றது. அவ்விரண்டன் ஐக்கியத்தை யறிந்து ஒன்
றனையும் சிந்திக்கலாகாது. (க)

(அ-க) இவ்வாறு முற்கூறியவிதத்தால் யோகியாய்ப்
பிரஹ்மஞானநிஷ்டனே யாகின்றானெனக் கூறுகின்றார்:—

स्थिरबुद्धिरसंमूढो ब्रह्मविद्ब्रह्मणि स्थितः ।

बहिव्योम्नि स्थितं नित्यं नासाग्ने च व्यवस्थितम् ॥

निष्कलं तं विजानीयात् श्वासो यत्र लयं गतः ॥ १० ॥

யோகதாரணையினால் நிலைத்தபுத்தியுடையவனும் அஞ்
ஞானநீங்கியவனுமாகிய பிரஹ்மஞானி பிரஹ்மத்தில் நிற்
கின்றான். அந்த வெளியாகாயத்தில் நிற்கும் நித்தியமும்,
சுவாசம் லயமாகும் இடமான நாசிநுனியி விருப்பதுமாகிய
நிஷ்களமான அந்தப்பிரஹ்மத்தை அறியவேண்டும். (க)

(அ-க) பிரஹ்மநிஷ்டனது மனதின்நிச்சலத்தன்மை
யின்பொருட்டுத் தாரணவிசேஷத்தைக் கூறுகின்றார்:—

पुटद्वयविनिर्मुक्तो वायुर्यत्र विलीयते ।

तत्र संस्थम्मनः कृत्वा तं ध्यायेत्पार्थ ईश्वरम् ॥ ११ ॥

நாசித் துவார மிரண்டினின்றும் வெளிப்பட்ட வாயுவா
 னது எங்கு இலயமாகின்றதோ, அங்கு மனதை நிறுத்தி
 அந்த ஈசுவரனைப் பார்த்தா! தியானஞ்செய்யவேண்டும்.
 (அதனால் மனதின் நிச்சலத்தன்மை கிடைத்துவிடும்.,)(கக)

(அ-கை) அந்தக் கிரயத்தினையே கூறுகின்றார்:—

निर्मलं तं विजानीयात् षड्मिरहितं शिवम् ॥

प्रभाशून्यं मनःशून्यं बुद्धिशून्यं निरामयम् ।

सर्वशून्यं निराभासं समाधिस्थस्य लक्षणम् ॥ १२ ॥

அந்த ஈசுவரனை நிரமலமும் * கூ. ஷடீர்மியில்லாததும்
 மங்கலவடிவமுமாக அறியவேண்டும்.(அது)விருத்திவடிவப்
 பிரபையி(பிரகாசமி)ல்லாததும் மனமில்லாததும் புத்தி(ஆச
 த்தி) யில்லாததும் நிராமயமுமாம். சர்வசூரியமும் (தன்
 னின் வேண்டுகிய வஸ்துக்கள் யாவும் மித்தையாதலால் ஆநந்
 தைகரஸமும்)- நிராபாசமு (பிரமமின்றியது)மான சமாதி
 அதன் (தியானத்தின்) லக்ஷணமாம். (கஉ)

(அ-கை) அச்சமாதியில் நிலைத்தவனுக்கு லக்ஷணம்
 யாதென்று ஆசங்கித்துக் கூறுகின்றார்:—

त्रिशून्यं यो विजानीयात्स तु मुच्येत बन्धनात् ॥ १३ ॥

(பிரபாசூரியமுதலிய) முச்சூரியத்தையும் எவனறி

* கூ. ஆநநம், மாணம், பசி, தாகம், ஹர்ஷம் (சந்திதாவம்)
 கோகம் என்பன சம்சாரமுத்திரத்தின் ஷடீர்மி (ஆறுஅலை)
 ளாம்.

கின்றனவே, அவன் அப்பொழுதே பந்தத்தினின்றும் விடுபடு
கின்றான்.

இதனால் ஜாக்கிரமாதலிய மூன்றவஸ்தைகளின் சூரியத்
தன்மையும் காட்டப்பட்டது. (காட)

(அ-கை) இவ்வாறான ஜீவன் முக்தனுக்குத் தேகமுத
லியவற்றில் அபிவிவேச மில்லையெனக் கூறுகின்றார்:—

स्वयमुच्चलिते देहे देही न्यस्तसमाधिना ।

निश्चलं तं विजानीयात् समाधिस्थस्य लक्षणम् ॥ १४ ॥

தானே (அநாதிராரப்தகர்மவாசனாவசத்தால்) சஞ்
சரிக்கும் தேகத்தில் தேகியா(ஜீவன)னவன் பொருந்திய
சமாதியினால் நிச்சலமான அந்த ஈசுவரனை யறிகின்றான்.
இது சமாதியிலிருப்பவனது லக்ஷணம். (கசு)

(அ-கை) நேயத்திலும் ஆத்மலக்ஷணத்தைக்கூறுகின்றார்:—

अमात्रं शब्दरहितं स्वरव्यञ्जनवर्जितम् ।

विन्दुनादकलातीतं यस्तं वेद स वेदवित् ॥ १५ ॥

மாத்திரா(சூறில் நெடில் அளபெடை)யின்றியதும்,
சப்தமின்றியதும், உயிர்மெய்களின்றியதும், பிந்து(அநுஸ்
வார) நாத (தொண்டையைச் சுருக்கியபோது உண்டாகும்
மணியின் ஒசையைப் போன்ற அநுகரண ஒலி) கலை (நாதத்
தின் ஏகதேசங்)களுக்க் கப்பாற்பட்டதுமாகிய ஆதனை
அறிந்தவன் எவனோ அவன் வேதமுணர்ந்தவனாவான். (கரு)

(அ-கை) இவ்வாறு அடைந்த ஆத்மதத்துவஞான முடையவனுக்கு அசம்பாவனை விபரீதபாவனை முதலியவை நீங்கியபோது செய்யத்தக்கது ஒன்று மில்லை யென்று கூறு கின்றார்:—

प्राप्ते ज्ञानेन विज्ञाने ज्ञेये च हृदि संस्थिते ।

लब्धशान्तिपदे देहे न योगो नैव धारणा ॥ १६ ॥

(சாஸ்திராசாரிய வுபதேசத்திலுண்டாகும்) ஞானத்தி னால் பிரஹ்மஞான மடைந்தகாலத்தும், னேயம் இதயத் திற் பிரத்தியக்ஷமாகுங்காலத்தும், தேகோபாதியுள்ளவ னாய் ஜீவன் சாந்திபதத்தை யடைந்தகாலத்தும் யோக மில்லை தாரணையு மில்லை. (கசு)

(அ-கை) இவ்வாறு ஆத்மதத்துவ அபரோக்ஷஞானி முக்தனாய் ஈசுவரனே யாகின்றான் என்று அவனுடைய சொரூபத்தைக் கூறுகின்றார்:—

यो वेदादौ स्वरः प्रोक्तो वेदान्ते च प्रतिष्ठितः ।

तस्य प्रकृतिलीनस्य यः परः स महेश्वरः ॥ १७ ॥

எந்தஸ்வரம் வேதத்தின் முதலிற் சொல்லப்பட்டிருக் கின்றதோ, எது வேதத்தின் முடிவிலும் பிரதிஷ்டிக்கப்பட் டிருக்கின்றதோ, பிரகிருதியின் லயமாகிய அதற்கு (பிரண வத்திற்கு) எது மேலானதாயிருக்கின்றதோ, அது மகேசுவர னும். அந்த மகேசுவரனேயாவன் அவ்வாத்மதத்துவஞானி,

வேறல்லன் என்பது பொருள். மூலசுலோகத்தில் ச-உம் என்னும் சொல்லால் வேதமத்தியிலும் வைக்கப்பட்டிருக்கிறதோ என்பது கொள்ளத்தக்கதாம். (௧௭)

(அ-க) ஆத்மதத்துவாபரோக்ஷ அநுபவமுண்டாவதற்குமுன் எந்த எந்தச் சாதனங்கள் சாதிக்கத்தக்கனவோ, ஞானம் கிடைத்தபின் எந்தச் சாதனங்கள் அவசியமன்றோ, அவை எல்லாவற்றையும் திருஷ்டாந்தவாயிலாகப் பிரகடஞ் செய்கின்றார்:—

नावार्थी हि भवेत्तावत् यावत्पारन्न गच्छति ।

उत्तीर्णे तु सरित्पारे नौकायाः किम्प्रयोजनम् ॥ १८ ॥

எதுவரையில் கரையைச்சேரவில்லையா, அதுவரையில் கப்பலை விடும்பியவ னாகுக. கரையேறியபின் கப்பலால் என்ன பிரயோஜனம்? ஒன்று மில்லை என்பது பொருள்.

அதுபோல இங்கும் ஆத்மாபரோக்ஷ முண்டானபின் சாஸ்திரமுதலியசுமையால் என்ன பிரயோஜனம் என்பது தாற்பரியம். (௧௮)

(அ-க) அதனையே வேறுவிதத்தால் திருஷ்டாந்தத்தோடு கூறுகின்றார்:—

अन्थमभ्यस्य मेधावी ज्ञानविज्ञानतत्परः ।

पलालमिव धान्यार्थी त्यजेत् अन्थमशेषतः ॥ १९ ॥

சாஸ்திரத்தை யப்பியசித்து மேதாவியான ஞான (பரோக்ஷ ஞான) விஞ்ஞான (அபரோக்ஷ ஞான) முடையவன் தானிய விருப்புடையோன் தானை யெரிந்து விடுவது போலச் சாஸ்திரங்க ளெல்லாவற்றையும் விடவேண்டும். (கக)

(அ-கை) இதுவுமது:—

उल्काहस्तो यथा कश्चित् द्रव्यमालोक्य तां त्यजेत् ।

ज्ञानेन ज्ञेयमालोक्य ज्ञानम्पश्चात्परित्यजेत् ॥ २० ॥

கொள் ளிக்கட்டையைக் கையிலுடையவன் அந்தகா ரத்திலுள்ள ஓர்பதார்த்தத்தைப் பார்த்துக்கொண்டு அதனை யெறிந்து விடுவது போல ஞான (ஞானசர்தன) த்தால் ஞேய த்தை யறிந் து பின் ஞானத்தை விடவேண்டும். (உய)

(அ-கை) அபரோக்ஷ ஞானம் உண்டாகவே, பிரயோ ஜனமில்லா மையால் சாதனம் தள்ளத்தக்கசா மென்று வேறு திருவ்தடாந்தத்தினாலும் கூறுகின்றார்:—

यथासृतेन तृप्तस्य पयसा किम्प्रयोजनम् ।

एवन्तत्परमं ज्ञात्वा वेदैर्नास्ति प्रयोजनम् ॥ २१ ॥

அமுதத்தினால் திருப்தியடைந்தவனுக்குப் பாலினால் என்ன பிரயோஜனம்? ஒன்று மில்லை. அதுபோல அந்த மேலானவ ஸ்துவை யறிந்தால் அதன்பின் வேத (உபநிடத) வ் களால் பிரயோஜன மில்லை. (உக)

(அ-கை) தத்துவஞானிகளுக்கு விதிநிலேஷதாதி கார்த்தவ்வியங்கள் சிறிதுமில்லையென்று கூறுகின்றார்:—

ज्ञानामृतेन तृप्तस्य कृतकृत्यस्य योगिनः ।

न चास्ति किञ्चित्कर्तव्यमस्ति चेन्न स तत्त्ववित् ॥ २२ ॥

(ஆநந்தைகரஸவடிவ) ஞானமீர்த்தத்தால் திருப்தியடைந்த கிருதகிருத்தியனாகிய யோகி(முத்தனு)க்குச் சிறிதும் கார்த்தவ்வியமில்லை. இருக்குமாயின் அவன் தத்துவஞானியல்லன். அவன் செய்யும் காரியங்கள்யாவும் உலகரக்ஷணையின்பொருட்டேயாம். கார்த்தவ்வியபுத்தியினு லன்றென்பது பொருள். (உஉ)

(அ-கை) அர்த்தஞானமின்றிக் கேவலம் வேதத்தைப் படித்தல்மாத்திரத்தால் அறியப்படுதன்மையிலலை. ஆனால் வேதத்திண்தாற்பரியத்தைக் கோசரிக்கும் பிரஹ்மஞானத்தினாலேயே வேதவித்துத்தன்மையாம் என்று கூறுகின்றார்:

तैलधारामिवाच्छिन्नं दीर्घघण्टानिनादवत् ।

अवाच्यं प्रणवस्यार्थं यस्तं वेद स वेदवित् ॥ २३ ॥

இடைவிடாத தைலதாரையைப்போலும் நீண்டமணியோசையினைப்போலும் அவாச்சியமான பிரணவத்திண்த் அர்த்தத்தை எவன் அறிகிறானோ அவனே வேதமுணர்ந்தவன். (உஉ)

(அ-கை) தத்துவஞானியின் சமாதி சாதனங்களைக் கூறுகின்றார்:—

आत्मानमरणं कृत्वा प्रणवं चोत्तराणिम् ।

ध्याननिर्मथनाभ्यासाद्देवंपश्येन्निगूढवत् ॥ २४ ॥

ஆத்மாவை அரணியாக்கிப் பிரணவத்தை மேலரணியாக்கிக் தியானமாகிய கடைதலை அப்பியசித்தலால் மிக்க சகசியமாயுள்ள தெய்வத்தைப் பார்க்கலாம். (௨௪)

(அ-கை) அபரோகூத நுபவபரியந்தம் சுயம்பிரகாச பிரஹ்மதாரணையைக் கூறுகின்றார்:—

तादृशं परमं रूपं स्मरेत्पार्थ ह्यनन्यधीः ।

विधूमाग्निनिभं देवं पश्येदत्यन्तनिर्मलम् ॥ २५ ॥

பார்த்தா! புகையின்றிய நெருப்பைப்போன்ற பிரகாசமுள்ளதும் அத்தியந்த நிர்மலமானதுமான தெய்வத்தை (ஸ்வப்பிரகாசபரமாத்மாவை)ப்பார்க்கும்வரையில் அத்தன்மைய பரமவடிவத்தை அந்நியமின்றிய புத்தியுள்ளவராய்ச் சிந்திக்கவேண்டும். (௨௫)

(அ-கை) பிரஹ்மசொருபத்தைப் பிரகடனஞ்செய்யும் விமித்தத்தால் பாவனைக் கிரமத்தினையே விரிக்கின்றார்:—

दूरस्थोऽपि न दूरस्थः पिण्डस्थः पिण्डवर्जितः ।

विमलः सर्वतो देही सर्वव्यापी निरञ्जनः ॥ २६ ॥

தேகி தூரத்திலிருப்பவனாயிருந்தும் (இந்திரியங்களுக்குப் பரோக்ஷம்போ விருக்கின்றவனாயினும்) தூரத்திலிருப்பவனல்லன் (பரோக்ஷத்திலிருப்பவனாகான் ; என்றும் அபரோக்ஷனே) பிண்டத்திலிருப்பவனாயினும் (சரீரசம்பந்தாதத்தியாசத்தால் பரிச்சின்னன்போற்றேற்றினும்) பிண்டத்திலிருப்பவனல்லன். சரீரசம்பந்தாதத்தியாசமின்றியவனாகின்றான். தேகியானவன் எல்லாவற்றினும் நிர்மலனாயும் சர்வவியாபியாயும் நிரஞ்சன (ஸ்வப்பிரகாச) னாயிருக்கின்றான். — (உக)

(அ-கை) தேகாதத்தியாசத்தினால்தோற்றும் கர்த்திருத்துவ போக்திருத்துவமுதலியன ஆத்மாவிற் கில்லைபனக் கூறுகின்றார்:—

कायस्थोऽपि न कायस्थः कायस्थोऽपि न जायते ।

कायस्थोऽपि न भुञ्जानः कायस्थोपि न वध्यते ।

कायस्थोपि न लिप्तस्यात्कायस्थोपि न वध्यते ॥ २७ ॥

தேகி காயத்திலிருப்ப (சரீராத்தியாசமுடைய)வனாயினும் காயத்திலிருப்பவனல்லன். (சரீரமித்தகமான பந்தமில்லாதவனாகின்றான்). காயத்திலிருப்பவனாயினும் (ஜன்மாதிகளையுடைய சரீரத்திலிருப்பவனாயினும்) பிறப்பதில்லை. காயத்தி (போகசாதனவடிவ சரீரத்திலிருப்பவனாயினும்) புசிப்பதில்லை. (பந்தத்திற்கேதுவான) காயத்திலிருப்பவனாயினும் கட்டப்படுகிறதில்லை. காயத்திலிருப்ப

பவனாயினும் (சுகதுக்காதி ஏதுவான தேகசம்பந்த முடையவனாயினும்) பற்றுள்ளவனாதலில்லை (அச்சுகதுக்காதிசம்பந்தமின்றியவனாயிருக்கின்றான்). காயத்துள்ளவனாயினும் (மரணதர்மத்தையுடைய தேகத்திலிருப்பவனாயினும்)வதிக் கப்படுவதில்லை (கொல்லப்படுவதில்லை). (௨௭)

(அ-கை) எதன் அத்தியாசத்தினால் ஆத்மமோகத்தினின்று சம்சாரமுண்டாயிருக்கின்றதோ, அதன் அபவாதத்தால் அங்கேயே தேக மந்தக்கரண முதலியவற்றில் ஆத்மா விசாரநிக்கத் தக்கதாமெனக் கூறுகின்றார்:—

तिलमध्ये यथा तैलं क्षीरमध्ये यथा वृतम् ।

पुष्पमध्ये यथा गन्धः फलमध्ये यथा रसः ॥

काष्ठाशिवत् प्रकाशेत् आकाशे वायुवचरेत् ॥ २८ ॥

எள்ளின்கண் எண்ணெய்போலும், பாலினுள் நெய்போலும், புஷ்பமத்தியில் வாசனைபோலும், பழநடுவில் இரசம்போலும், கட்டையின் அக்கினிபோலும் பிரகாசிக்கின்றது. எள்ளைப் பிழிந்தபோது எண்ணெயும் பாலைக் கடைந்தபோது நெய்யும், புஷ்பம் மலர்ந்தபோது வாசனையும், பழத்தில் தோல் முதலியவற்றை நீக்கியபோது இரசமும், கட்டையைக் கடைந்தபோது அக்கினியும் வெளிப்படுவது போல, ஆத்மா அந்நமயாதி பஞ்சகோசங்களினிடையில் தள்ளத்தக்க அம்சங்களைத் தள்ளுதலால் ஆநந்தவடிவமாய்ச் சுவம்பிரகாசமாய் வெளிப்படுகின்றது என்பது

பொருள். ஆகாயத்தில் னாயுபோல் எங்கும் வியாபகமாயிருந்தும் சலிக்கின்றது. (உஅ)

(அ-கை) அதனையே தார்ஷ்டாந்தத்தில் செவ்வையாகப் பொருத்துகின்றார்:—

तथा सर्वगतो देही देहमध्ये व्यवस्थितः ।

मनः स्थो देहिनां देवो मनोमध्ये व्यवस्थितः ॥ २९ ॥

அப்படியே எல்லாவற்றினுமுள்ள தேகியாகிய ஜீவனாவன் (நானாவாகிய திரியக்குமுதலிய) தேகமத்தியிலி (பலவேறுபட்ட எள்ளில் எண்ணெய்போல ஒருமையாக வி)ருக்கின்றான். (தேகபேதத்தால் வெவ்வேறான) தேகிகளது மனதிலுள்ள தேவன் மனதின்மத்தியில் (சாக்ஷிவடிவமாக) நிலைத்திருக்கின்றான். (உக)

(அ-கை) அத்தன்மைய பிரஹ்மாபரோக்ஷத்தால் விடுபடுகின்றார்கள்:—

मनःस्थं मनमध्यं मध्यस्थं मनवर्जितम् ॥

मनसा मम आलोक्य स्वयं सिध्यन्ति योगिनः ॥ ३० ॥

மனதிலுள்ள (மனதில் வளைபட்ட)தும், மனமத்தியிலு (மனதிற்குச் சாக்ஷிவடிவமாயு)ள்ளதும், மத்தியிலுள்ளதும் (சர்வசாக்ஷிவடிவமும்), (சங்கற்பவிகற்ப)மனமின்றியதுமான மனதை (நானவடிவஆத்மவைப்) பரிசுத்த மனதால் பார்த்து [அதனை விஷயிக்கும் அபரோக்ஷ சரம

'கடைசி' விருத்தியை யடைந்து] யோகீசுவரர் (ஞானி)கள் தாமே அநுபவசித்தியுடையவராகின்றனர். ஆவித்தையின் நீக்கத்தால் முக்தர்களாகின்றார்கள் என்பது பொருள். (150)

(அ-கை) இப்போது முற்கூறப்பட்ட யோகிகளின் லக்ஷணத்தை வர்ணிக்கின்றார்:—

आकाशं मानसं कृत्वा मनः कृत्वा निरास्पदम् ।

निश्चलन्तं विजानीयात् समाधिस्थस्य लक्षणम् ॥ ३१ ॥

மனதை ஆகாய (விருவிகற்ப) மாக்கி, சங்கற்பவிகற்பவடிவ மனதைப் பற்றி (சார்பி) ல்லாததாக்கி நிச்சலமான கிரியை யின்றிய ஈசனாக ஆவனை யறியவேண்டும். இதுவே சமாதியுடையவன் இலக்கணம். (151)

(அ-கை) ஆரூடன் (சொருபத்திலேறியவன்) லக்ஷணம் சொல்லப்பட்டது. இனி ஏறும் விருப்புடையோனது (அப்பியாசியின்) உபாயத்தைக் கூறுகின்றார்:—

योगामृतरसं पीत्वा वायुभक्षः सदासुखी ॥

यममभ्यसते नित्यं समाधिर्मृत्युनाशकृत् ॥ ३२ ॥

யோகாமிருத ரசத்தைக் குடித்து வாயுவைப் புகிக்கும் சநாஸகியானவன் நித்தியமும் மனோநிக்கிரகத்தை யப்பியசிக்கவேண்டும். அது மரணத்தைக் கெடுக்கும் (அமிர்த வடிவமான) சமாதியெனப்படும். (152)

முதல் அத்தியாயம்.

உரு

(அ-கை) அத்தன்மைய சமாதியிலுள்ளவன் லக்ஷணத்தைக் கூறுகின்றார்:—

ऊर्ध्वशून्यमधःशून्यं मध्यशून्यं यदात्मकम् ।

व
सर्वशून्यं स आत्मेति समाधिस्थस्य लक्षणम् ॥ ३३ ॥

எதன் சொரூபம் மேற்கூறியமும் (மேலிடப்பரிச்சேதமின்றியதும்) கீழ்க்கூறியமும் (கீழிடப்பரிச்சேதமின்றியதும்), நடுக்கூறியமும் (நடுவிடப்பரிச்சேதமின்றியதும்) சர்வகூறியமு(தேசகாலாதி பரிச்சேதமின்றியது)மாயிருக்கின்றதேதா, அது ஆத்மாவென்றிருத்தல் சமாதியிலிருப்பவனது இலக்ஷணமாம். (௩௩)

(அ-கை) இந்த ஏதாந்த திருஷ்டியுடையவனது விதிநிஷேதங்கடந்ததன்மையைக் கூறுகின்றார்:—

शून्यभावितभावात्मा पुण्यपापैः प्रमुच्यते ॥ ३४ ॥

யாவும் சூனியமாய்ப் பாவிக்கப்படுவதனும் கருத்துடைய ஆத்மா (நானி) புண்ணிய பாவங்களினின்றும் விடுபடுகின்றான். (௩௪)

(அ-கை) இவ்வாறு பகவானால் உபதேசிக்கப்பட்ட சமாதியில் விரோதத்தையும் அசம்பவத்தையும் அர்ஜுனன் கேழ்க்கின்றார்:—

अर्जुन उवाच,

अदृश्ये भावना नास्ति दृश्यमेतद्विनश्यति ।

अवर्णमस्वरं ब्रह्म कथं ध्यायन्ति योगिनः ॥ ३५ ॥

ஆர்ஜுனுவான்:—

அதிருசியத்தில் பாவனையி (தியானமி)ல்லை, இத்திருசியமோ நசிக்கின்றது எனின், வர்ணரூபமின்றியதும் ஸ்வர (சப்த) மின்றியதுமான பிரஹ்மத்தை யோகிகள் எங்ஙனம் தியானிக்கின்றார்கள்? (௩௫)

(அ-ணக) உன்றொற்சொல்லப்பட்டது எதன்றொற் பொருந் துகின்றதோ அத்தன்மைய சாவயவமூர்த்தி முதலியவற் றையுடைய தியான மன்று யாம் கூறியது; ஆனால் நிர்விசே ஷப் பிரஹ்மத்தில் நிர்மலம் நிஷ்களம் என்னும் இவை முத லியவற்றான் வேதாந்தஜந்ரிய விருத்திக்குக் கோசரமாந் தன்மையால் அது சம்பவிக்கிறதென்னும் அபிப்பிராயத் தால் கூறுகின்றார்:—

श्रीभगवानुवाच,

ऊर्ध्वपूर्णमघःपूर्णं मध्यपूर्णं यदात्मकम् ।

सर्वपूर्णं स आत्मैति समाधिस्थस्य लक्षणम् ॥ ३६ ॥

ஸ்ரீபகவான்:—

எதன் சொரூபம் மேலும் பூரணம், கீழும் பூரணம், நடுவும் பூரணம், எல்லாம் பூரணமாயிருக்கின்றதோ, அதுவே ஆத்மாவென்கிறிருத்தல் சமாதியிலிருப்பவனது லக்ஷணம்.

(அ-கை) அங்ஙனமாயின் இது சாலம்பன யோகமா? நிராலம்பன யோகமா? என்று இருவகையாக விகற்பித்து அதில் தோஷத்தைக் கூறிக் கூறுகின்றான்:—

अर्जुनउवाच,

सालम्बस्याप्यनित्यत्वं निरालम्बस्य शून्यता ।

उभयोरपि दोषत्वात् कथं ध्यायन्ति योगिनः ॥ ३७ ॥

ஆர்ச்சுனன்:—

சாலம்பத்தி (மூர்த்தியுடையத)ற்கு அநித்தியத்துவமும் நிராலம்பத்தி (மூர்த்தியாதாரமின்றியத)ற்குச் சூனியத்துவமு (முயற்கொம்பொப்புமையு)ம் உளது. இரண்டும் தோஷமுடையதாயிருத்தலின் யோகிகள் எங்ஙனம் தியானிப்பார்கள்? (௩௭)

(அ-கை) யாகம் தானம் முதலியவற்றால் சுத்தியடைந்த அந்தக்கரணமுடையவனுக்கு வேதாந்தஜந்நிய நிர்விசேஷப் பிரஹ்மகோசரவிருத்தி சம்பவித்தலால் சூரியத்தன்மையில்லை யென்னும் அபிப்பிராயத்தால் கூறுகின்றான்:—

श्रीभगवानुवाच,

हृदयं निर्मलं कृत्वा चिन्तयित्वा ह्यनामयम् ।

अहमेकमिदं सर्वमिति पश्येत्परं सुखी ॥ ३८ ॥

பூரீ பகவான்:—

இதயக் தை நிர்மலமா (ஞானவிரோதியான ராகாதி தோஷமின் றியதா)க்கி அநாமயத்தை (நசுவரணை)ச் சிந்தித் துப் பரமசுகியானவன் “ இவ்வெல்லாமும் யானே (எனக் கந்தியமொன் றுமில்லை) ” என்று பார்க்கக்கடவன், (௩௮)

(அ-வைக) அர்த்தவடிவமாயுள்ள ஜகத்து சப்தத்தால் திருபிக்கப்படு ந்தன்மையினாலும். சப்தம் வர்ணவடிவமாக வும். வர்ணங்கள் பிரணவவடிவமாகவும், பிரணவம் பிந்து வடிவமாகவும் பிந்து நாதவடிவமாகவும், நாதம் பிரஹ்மத் தியானஸ்தானவடிவமாகிய கலைவடிவமாகவும், பிரஹ்மத் தில் சமன்வயி (விவர்த்தமாய்ச் சம்பந்தி)த் திருத்தலின், பிந்துநாதகலாதிதமாய் உள்ள பிரஹ்மத்தை தியானிக்க வேண்டுமென்று பகவானுற் சொல்லப்பட்டது. அதனை வேறு பிரித்தறிய அர்ச்சுனன் கேட்கின்றான்:—

अर्ज उवाच,

अक्षराणि समात्राणि सर्वे विन्दुसमाश्रिताः ।

नादेन भिद्यते विन्दुः स नादः केन भिद्यते ॥ ३९ ॥

அர்ச்சுனன்:—

மாத்திரைகளோடு கூடிய அகாராதி அக்ஷரங்கள் யாவும் பிந்துவை ஆசிரயித்திருக்கின்றன. நாதத்தால் பிந்து பேதிக்கப்படுகின்றது. அந்நாதம் எதனால் பேதிக்கப்படு

கின்றது? இங்கு நாதமென்னும் சொல் கலையின் உப
லக்ஷணமாம். (௩௯)

(அ-கை) இவ்வாறு வினவப்பட்டவராகிய பகவான்
பிரஹ்மத்தில் பொருந்துகின்றதென்று கூறுகின்றார்:—

श्रीभगवानुवाच,

अनाहतस्य शब्दस्य तस्य शब्दस्य च ध्वनिः ।

ध्वनेरन्तर्गतं ज्योतिर्ज्योतिरन्तर्गतं मनः ॥

तन्मनो विलयं याति तद्विष्णोः परमं पदम् ॥ ४० ॥

ஸ்ரீ பகவான்:—

எந்த அநாகத (பராவஸ்தையடைந்த பிரணவ) சப்தத்
தின் தொனி (சப்தம்) கேட்கப்படுகின்றதோ அத்தொனி
யினுள் ஜோதி (கலை)யுளது. அந்த ஜோதியினுள் (சப்தாதி
பிரபஞ்சகாரணவடிவ)மனமுளது. அந்த ஜோதியில் மனம்
ஒடுங்குகின்றது. அது (வேதாந்த ஜந்நிய நிர்விகற்ப பிரஹ்
மகோசர மனோவீருத்தி யொடுங்கிய இடம்) விஷ்ணுவின்
(வியாபகமான ஆத்மாவின்) பரமபத (மேலான சொரூப)
மாம். (௪௦)

(அ-கை) மீண்டும் அதனையே கூறுகின்றார்:—

ओंकारध्वनिनादेन वायोः संहरणान्तिकम् ।

निरालम्बं समुद्दिश्य तत्र नादो लयङ्गतः ॥ ४१ ॥

ஓங்காரத்தொனிவடிவநாதத்தோடு வாயுவடங்குதலை முடிவாகவுடைய நிராலம்ப(நிர்விசேஷ)ப் பிரஹ்மத்தை இலகழியஞ்செய்ய ஆண்டு நாதம்லயமடைகின்றது. (ஆண்டு உள்ளதனை மேலாகிய பிரஹ்மபத மென்பர்.) (சுக)

(அ-சுக) இவ்வாறு தியானப்பிரகாரத்தினால் சுத்த மாகிய அந்தக்கரணமுடைய ஆருடலுக்குப் புண்ணிய பாவங்க ளிரண்டும் நீங்கப் பிரஹ்மசாயுஜ்யம் சொல்லப் படவே முமுக்ஷுவுக்குப் பரிசுத்தமில்லாத அந்தக்கரணத் தன்மையால் பிரஹ்மசாயுஜ்யம் சம்பவியாததாகவே, தர்மாதர்மங்கள் நீங்குதல் சம்பவியாமையால் அதன்வாயிலாக ஜநநமாஸ்திகள் அவசியம் வரத்தக்கனவாமென்று மனதில் நிச்சயித்துப் புநராவிருத்தியின் தன்மையை அர்ச்சனன் கேட்கின் றான்:—

अर्जुन उवाच,

भिन्ने पञ्चात्मके देहे गते पञ्चसु पञ्चधा ।

प्राणैर्विमुक्तदेहे तु धर्माधर्मौ क्व गच्छतः ॥ ४२ ॥

அர்ச்சனன்:—

தேகம் பிராணவாயுவால் விடுபடுங்காலத்தில் பஞ்ச பூதவடிவமான ஸ்தூலதேகம் பஞ்சபூதங்களிலும் ஐந்து வகையாய்ப் பிரிக்கப்பட்டு நிற்கவே, தர்மாதர்ம (புண்ணிய பாவ)ங்கள் எங்கே போகின்றன? (சஉ)

(அ-கை) இவ்வாறு கேட்கப்பட்டவராகிய ஸ்ரீ பகவான் லிங்கசரீரத்தைத் தரிக்குந்தன்மையால் நிற்கின்ற தென உத்தரங் கூறுகின்றார் :—

श्रीभगवानुवाच,

धर्माधर्मो मनश्चैव पञ्चभूतानि यानि च ।

इन्द्रियाणि च पञ्चैव याश्चन्याः पञ्चदेवताः ॥ ४३ ॥

ஸ்ரீ பகவான் :—

தர்மாதர்மங்களும், மன (அந்தக்கரண)மும், பஞ்ச பூதங்களும், (இருவகைப்) பஞ்சேந்திரியங்களும், அவற்றின் வேராகிய பஞ்சதேவதைகளும், (சாங்)

ताश्चैव मनसा सर्वे नित्यमेवाभिमानतः

जीवेन सह गच्छन्ति यावत्तत्त्वं च विन्दति ॥ ४४ ॥

மனதோடு யாவும் எப்போதும் அபிமானிகளாயிருத்த லின், தத்துவத்தை யடையாத வரையில் ஜீவனோடு (ஜீவோ பாகியாகிய லிங்கதேகத்தோடு) கூடவே செல்லுகின்றன. (சச)

(அ-கை) இவ்வாறு ஸ்தூலதேகலயத்திலும் தர்மாதர்மங்கள் லிங்கசரீரத்தையாசிரயித்து நிற்குமெனக்கூறின் லிங்கசரீரம் எப்போது பங்கமாமெனக் கேட்கின்றார் :—

अर्जुन उवाच,

स्थायरं जङ्गमञ्चैव यत्किञ्चित्सचराचरम् ।

जीवा जीवेन सिध्यन्ति स जीवः केन सिध्यति ॥ ४५ ॥

அர்க்குணன்:—

ஸ்தாயவர ஜங்கம மென்னும் யாதொரு சராசரமாகிய (விசுவவடிவ) ஜீவர்களுண்டோ, அவர்கள் ஜீவ(தைஜச)னால் சித்திக்கின்ற ஞர்கள் (விசுவாபிமானத்தை விரிகின்ற ஞர்கள்). அந்தச் சீவன் யாரால் சித்திக்கின்றான் அதாவது எந்த வசுவால் தனது அபிமானத்தை விரிகின்றான்?

(அ-கை) இவ்வாறு கேட்கவே பிராஞ்ஞனால் தைஜஸன் சித்திக்கின்றான், தூரியனால் பிராஞ்ஞன் சித்திக்கின்றான் என்று இம்முறையாகச் சித்திக்கின்றனென்று தந்தரம் கூறுகின்றார்:—

श्रीभगवानुवाच,

मुखनासिकयोर्मध्ये प्राणः सञ्चरते सदा ।

आकाशः पिबति प्राण स जीवः केन जीवति ॥ ४६ ॥

ஸ்ரீ பகவான்:—

(காணப்படாத) எந்தப்பிராணன் வாய்க்கும் நாசிக்

கும் மத்தியில் * எ. எப்போதும் சஞ்சரிக்கின்றதோ அந்
தப் பிராணனை ஆகாசம் பருகுகின்றது. பின்னர் அச்சீ
வன் எதனால் ஜீவிக்கின்றான் ?

ஜீவத்தன்மையை யுண்டிபண்ணும் அதுருஷ்ட நீக்கத்
தால் நிரஞ்சனப் பிரஹ்மத்தன்மை யுண்டாகவே ஜீவத்தன்
மையே இல்லை என்பது பொருள். (௪௬)

(௨-கை) அங்ஙனமாயின் பிரஹ்மாண்ட முதலிய
உபாதியோடுகூடிய பிரஹ்மத்திற்கு நிரஞ்சனத்துவம் எங்
ஙனமுண்டாமென்று ஆர்ச்சுனன் கேட்கின்றான்:—

अर्जुन उवाच,

ब्रह्माण्डव्यापितं व्योम व्योम्ना चावेष्टितं जगत् ।

अन्तर्वहिश्च तद् व्योम कथं देवो निरञ्जनः ॥ ४७ ॥

ஆர்ச்சுனன்:—

பிரஹ்மாண்டத்தினால் வியாபிக்கப்பட்டது ஆகாயம் ;

* எ. அஜபாமந்திரவடிவமாக ஒவ்வொரு தினத்திற்கும் உககூ 00
சுவாசம் செல்லுகிறது. இதனை அஜபாவடிவமாக 'हकारेण वहि-याति
सकारेण विशोत्पुनः । हंसहंसेति मंत्रो जीवो जपति सर्वदा ॥ ஹகாரத்தினால்
வெளியிற் செல்லுகின்றன. ஸகாரத்தினால் மீண்டும் உள்ளே
நுழைகின்றது. ஹம்ஸஹம்ஸ என்னும் மத்திரத்தை ஜீவன் எப்
போதும் ஜபிக்கிறான்' என்று சுருதி கூறுகின்றது.

ஆகாயத்தினால் சூழப்பட்டது ஜகத்து ; அதனால் உள்ளும் வெளியும் ஆகாயமேயுள்ளது ; இவ்வாறாகவே தெய்வம் எங்ஙனம் கிரஞ்சனமா(வேறு பிரகாசாபேகையில்லாத தா)யுள்ளது ?

(அ-கை) ஆகாயமுதலிய சர்வப்பிரபஞ்சமும் கற்பித மாயிருத்தலால் யாவும் அசத்திய மென்னும் அபிப்பிராயத்தினால் கூறுகின்றார்:—

श्रीभगवानुवाच,

आकाशो ह्यवकाशश्च आकाशव्यापितञ्च यत् ।

ஸ்ரீ பகவான்:—

ஆகாய(மகாகாய)மும் அவகாச (பரிச்சின்னாகாய)மும் ஆகாசத்தினால் (ஆகாசதன்மாத்திராவடிவமாகிய சப்தத்தினால்) வியாபிக்கப்பட்டதாம். (அதன் உபாதானத்தன்மையால் அதனினும்வேறாகாது என்பதுபொருள்.)

(அ-கை) அங்ஙனமாயின் உபாதானமாகிய சப்தத்திற்கு வேறுபட்டதன்மை இருக்கின்றதெனக் கூறுகின்றார்:—

आकाशस्य गुणःशब्दो निःशब्दं ब्रह्म उच्यते ॥ ४८ ॥

அவ்வாகாயத்தின் குணம் சப்தம். (மித்தியாவடிவ ஆகாயத்தின் பரிணமி உபாதானமாயிருத்தலானே தானும்

மித்தையாம்.) பிரஹ்மம் சப்தமின்றியதாம் (நிஷ்பிரபஞ்சமாம்).

அங்ஙனமே சத்தியாக்ஷரப் பிரஹ்மத்திற்கு அசத்தியத்தோடு சம்பந்தம் நிகழாமையால் நிரஞ்சன (அசங்க) த்துவம் பொருந்துகின்றது என்பது பொருள். (சஅ)

(அ-கை) இவ்வாறு பகவானுற் சொல்லப்பட்டதில் அக்ஷரசப்தத்திற்குப் பகவான் கருதிய பொருளையறியாது லோகப்பிரசித்தமான வர்ணவடிவ அக்ஷரபுத்தியினால் வர்ணங்களுக்கு அக்ஷரத்துவம் (அழிவின்மை) சம்பவியாது என்னும் அபிப்பிராயத்தால் அர்ச்சுனன் கேட்கின்றான்:—

अर्जुन उवाच,

दन्तोष्ठतालुजिह्वानामास्पदं यत्र दृश्यते ।

अक्षरत्वं कुतस्तेषां क्षरत्वं वर्तते सदा ॥ ४९ ॥

அர்ச்சுனன்:—

பகவானே! எவ்வகாராதி அக்ஷரங்களில் பல், உதடு, அண்ணம், நாவென்பவற்றின் ஆசிரயத்தன்மை காணப்படுகின்றதோ அதனால் அவற்றிற்கு அக்ஷரத்துவம் ஏது? உற்பத்தி நாதமுடையதற்கு நாசம் அவசியமிருத்தலால் எப்போதும் அவற்றிற்குக் க்ஷரத்துவம் (நாசமுடையமை) உளது. (சக)

(அ-கை) இவ்வாறு அபிப்பிராயம் அறியாத அர்ச்சுனனால் கேட்கப்பட்டபூநீ பகவான், தன்னாற் கருதப்பட்ட அக்ஷரசப்தார்த்தத்தை விளக்கிக் கூறுகின்றார்:—

श्रीभगवानुवाच,

अघोषमव्यञ्जनमक्षरञ्चाप्यतालुकण्ठोष्ठमनासिकञ्च।

अरेखजातं परमूप्मवर्जं तदक्षरं न क्षरते कथञ्चित् ॥ ५० ॥

பூநீ பகவான்:—

* அ. கோஷ மல்லாததும் வியஞ்சன மல்லாததும் ஸ்வர மல்லாததும் எழுத்துக்களின் பிறப்பிடமாகிய அண்

* அ. ஆரியமொழியின் உயிர்பதினான்கும் ஐவருக்கத்தின் ஈற் றெழுத்துக்கள் டுன்றும். ட, ட, ட, வ, டு என்னும் ஐந்தும் ஆகிய இம்முப்பத்தினான்கு எழுத்துக்களும் கோஷ மெனப்படுகின்றன. மற்றவை அகோஷ மெனப்படும்.

உயிரெழுத்துக்களை ஸ்வர மென்றும் அகீ சென்றும் கூறுவர்.

மெய்யெழுத்துக்களை வியஞ்சனமென்றும் ஷறல் என்றும் கூறுவர்.

அண்ணத்தாற்றேறென்றுவன டு, டீ, வ, டு, ஜ, டு, ஜ, டு, டு, என் பனவாம். இவை தாலவ்ய மெனப்படும்.

பல்லாற்றேறென்றுவன டு, டு, டு, டு, டு, டு, டு, டு என்பனவாம். இவற்றைத் தந்திய மென்பார்.

உதட்டாற்றேறென்றுவன டு, டு, டு, டு, டு, டு, டு என்பன வாம். அவற்றை ஒஷ்டிய மென்பார்.

ணம் பல் உதடுகளினூற் றேரூன் றுவன வல்லாததும் நாசியாற் றேரூன் றுவன வல்லாததும் வரிவடிவ எழுத்துக்க ளல்லாத தும் ஊஷ்மங்க ளல்லாததுமாகிய பரம் எதுவோ அது அக்ஷரமாம். ஏனெனின் அது எப்போதும் கூறா(நசி)ப் பதில்லை.

உபலக்ஷணத்தால் கண்டிய மூர்த்தன்யங்களும் கொள் ளப்படும். (௫௦)

(அ-கை) இத்தன்மைய பிரஹ்மஞான உபாயத்தை அநுபவ தாட்டியத்தி (கிடத்தன்மையி)ன் பொருட்டு மீண் டும் ஆர்ச்சுனன் கேட்கின்றான் :—

अर्जुन उवाच,

ज्ञात्वा सर्वगतं ब्रह्म सर्वभूताधिवासितं ।

इन्द्रियाणां निरोधेन कथं सिध्यन्ति योगिनः ॥ ५१ ॥

அ, ஆ, க, ஊ, ஂ, ஃ, ட, டு, ங, என்பன கண்டியம் (கண்டத் தாற்றேரூன் றுவன) எனப்படும்.

க், க்ஷ, ட, டு, ங, ர, ஶ, என்பன மூர்த்தன்யம் (சிரத் திற்றேரூன் றுவன) எனப்படும்.

ஏ, ஏ, கண்டத்தாலவ்யம்,

ஔ, ஔ, கண்டோஷ்டியம்.

ங, ஞ, ன, ன, ம, இவை அநு நாசிகம்(நாசியாற்றேரூன் றுவன.)

ஷ, ஷ, ஸ, ஹ, ஊஷ்மம்(சுவாசத்தாற்றேரூன் றுவன) எனப்படும்.

அர்ச்சுனன் :—

யோகிகள் இந்திரிய நிரோதத்தால் எல்லாவற்றின்
கண்ணிருப்பதும் எல்லாப் பூதங்களுக்கும் அப்பால் வசிப்
பதுமாயுள்ள பிரஹ்மத்தை அறிந்து எங்'வனம் சித்திபெறு
வார்கள். (10க)

(அ-கை) இவ்வாறு கேட்கப்பட்டவராகிய பகவான்
அந்த ஞானோபாயத்தினையே மீண்டும் கூறுகின்றார் :—

श्रीभगवानुवाच,

इन्द्रियाणां निरोधेन देहे पश्यन्ति मानवाः ।

புநீபகவான் :—

இந்திரியங்களின் நிரோதத்தால் மனிதர்கள் தேகத்
தில் பிரஹ்மத்தை யறிகின்றார்கள்.

ஆதலால் தேகதிடத்துவமும் இந்திரிய திடத்துவமும்
ஞானோபாய மென்பது தாற்பரியம்.

(அ-கை) அதனின்மையில் ஞானமே இல்கையெனக்
கூறுகின்றார் :—

देहे नष्टे कुतो बुद्धिर्बुद्धिनाशे कुतो ज्ञता ॥ ५२ ॥

தேகம் நஷ்டமாயின் புத்தி ஏது? (புத்தியும் நஷ்ட
மாகும்) புத்தி நஷ்டமானால் பிரஹ்மத்தையறியுந்தன்மை
ஏது? தத்துவஞானமில்லாததாகவே அபரோகூஷ்ணானி
ஏது?

ஆதலால் தேகேந்திரியமுதலியவற்றால் செய்யப்படும் யாகம் தானம் சிரவண முதலியனவே தத்துவஞானத்திற்கு காரணமென்பது தாற்பரியம். (௫௨)

(அ-கை) அத்தன்மைய காரணமும் எதுபரியந்தம் அநுஷ்டிக்கத்தக்கதாமென்று ஆசங்கித்து அவதிகைக் கூறுகின்றார் :—

तावदेव निरोधः स्यात् यावत्तत्त्वन्नविन्दति ।

विदिते तु परे तत्त्वे एकमेवानुपश्यति ॥ ५३ ॥

எதுவரையில் தத்துவத்தை யடையவில்லையோ அது வரையின்றான் நிரோதமுடையவனாயிருத்தல்வேண்டும். பர தத்துவத்தையுணர்ந்தகாலத்து ஒன்றையே காண்கின்றான்.

அதன்பின் சாதனங்களை அநுஷ்டிக்கும் பிரயாசையும் வேண்டியதில்லை. (௫௩)

(அ-கை) ஆதலால் அதுபரியந்தம் தத்துவஞான சாதனம் அநுஷ்டிக்கத்தக்கதாம். அது இல்லையாயின் அது சித்திக்கிறதில்லையெனக் கூறுகின்றார் :—

नवच्छिद्रान्विता देहाः सवन्ति गलिका इव ।

नैवं ब्रह्म न शुद्धिः स्यात् पुमान् ब्रह्म न विन्दति ॥ ५४ ॥

நவத்துவாரமுடைய (ஞானகாரணவடிவ) தேகங்கள் பொள்ளற்குடங்கள்போல் ஒழுக்கவிகின்றன (விருத்தியை

எப்போதும் விஷயங்களிற் றள்ளிவிடுகின்றன). இவ்வாறாகவே சுத்தகீயில்லை பிரஹ்மம் (சுத்தமாயிருப்பதால்) தோற்றுகிறதில்லை. அதனால் புருஷன் பிரஹ்மத்தையடைகிறதில்லை.

(அ-கை) ஆதலால் தத்துவஞானபரியந்தம் சாதனத்தில் எத்தனஞ் செய்யவேண்டும். தத்துவஞானமுண்டாயின் விதிநிஷேதங்கடந்த தன்மையால் ஒரு முயற்சியும் செய்யவேண்டியதில்லை யென்னும் அபிப்பிராயமுடையவராய்க் கூறுகின்றார் :—

अत्यन्तमलिनो देहो देहित्वत्यन्तनिर्मलः ।

उभयोरन्तरं ज्ञात्वा कस्य शौचं विधीयते ॥ १५ ॥

தேகம் அத்தியந்தம் மலினமானது. தேகி அத்தியந்தம் நிர்மலன். இவ்விரண்டற்குமுள்ள பேதத்தையறிந்தபின் எதற்குச் சௌசம் விதிக்கப்படுகின்றது? தேகத்திற்கெனின் மலினமாயுள்ள தேகம் சுத்தியடையாது. தேகிக்கெனின் இயல்பாகவே சுத்தமாயுள்ளதற்குச் சுத்திவேண்டியதில்லை யென்பது பொருள்.

முதல் அத்தியாயம் முற்றிற்று.



ஸ்ரீக்ருஷ்ணபரப்ரஹ்மணே நம:

இரண்டாம் அத்தியாயம்.



ஆரூடன் (ஆத்மபதத்தில் ஏறியவன்) ஆருருக்ஷம் (ஏறவிருப்புடையோன்-அப்பியாசி) என்னும் இருவர் சொரூபங்களும் சொல்லப்படுகின்றன.

(அ-கை) அதில் ஆரூடனுக்குப் பிம்பஐக்கியம் எங்ஙனம் உண்டாமென்று அர்ச்சுனன் கேட்கின்றான் :—

॥ अर्जुन उवाच

ज्ञात्वा सर्वगतं ब्रह्म सर्वज्ञं परमेश्वरम् ।

अहं ब्रह्मेति निर्देष्टुं प्रमाणं तत्र किं भवेत् ॥ १ ॥

அர்ச்சுனன் :—

பகவானே ! எல்லாவற்றினுமுள்ளதும் பிரஹ்ம (வியாபக) மும் முற்றிவுடையதுமான (பிம்பவடிவ) பரமேசுவரனை (தத்துவமவியாதி வாக்கியத்தினால்) அறிந்து (பிரதிபிம்பவடிவ) யான் பிரஹ்மமென்று நிச்சயிக்க அங்குப் பிரமாணம் யாது ? (க)

(அ-கை) இவ்வாறு கேட்கப்பட்டவராகிய பகவான் பால் ஜலமுதலிய அநேக திருஷ்டாந்தங்களால் உபாதியின் நீக்கத்தில் ஐக்கியம் சம்பவிக்கிறதென்று கூறுகின்றார் :—

॥ श्रीभगवानुवाच,

यथा जलं जले क्षिप्तं क्षीरे क्षीरं घृते घृतं ॥

अविशेषो भवेत्तद्वज्जीवात्मपरमात्मनो ॥ २ ॥

ஸ்ரீ பகவான் :—

எப்படி ஜலத்தில் ஜலத்தையும் பாலிற்பாலையும் நெய்யில் நெய்யையும் ஊற்றினால் அவிசேஷமா (பேதமில்லாததா) கிண் றதோ, அதுபோல ஜீவாத்மபரமாத்மாக்களுக்கு அபேதமுண்டாகின்றது. அவித்தை முதலிய (உபாதிபேதத்தால் பேதமிருக்கினும் அவ்வுபாதி நீக்கத்தில் அபேதமுண்டாகிறதென்பது கருத்து.) (உ)

(அ-கை) இவ்வாற்றால் ஐக்கியஞானம் குருமுகமாகவே அடையப்பட்டதாயின் அவித்தையை நிவிருத்திக்கும்; சுவதந்திர விசாரத்தால் அடையப்பட்டதாயின் நிவிருத்தி செய்யாது என்று கூறித் தத்துவஞானத்தின் பொருட்டு, அவன் குருவையே அடையவேண்டுமென்பதனால் குருவையுபாசிக்கும் ஜீவனிடத்து விரைவில் தாதாத்மியத்தைக் கூறுகின்றார் :—

जीवे परेण तादात्म्यं सर्वगं ज्योतिरीश्वरं ।

अमाणलक्षणैर्ज्ञेयं स्वयमेकाग्रवेदिना ॥ ३ ॥

இரண்டாம் அத்தியாயம்.

சுக

ஜீவனிடத்துப் பிரஹ்மத்தோடு தாதாத்மியமானதும் எல்லாவற்றின்கணுள்ளதுமேஜாதியுமான ஈசுவரன், ஏகாக் கிரவுணர்ச்சியுள்ளவராகிய பிரஹ்மநிஷ்டகுருவினால் உப தேசிக்கப்பட்ட பிரமாணலக்ஷணங்களால் அறியத்தக்க தாம். (௩)

(அ-கை) இவ்வாறு குருவுபதேசத்திற்குப்பின் உண் டாகிய ஞானத்தினாலேயே பொருந்துவதாயிருக்கக் கர்ம யோகத்தினாலுண்டாவதென்னை? என்று அர்ச்சுனன் கேட் கின்றான்:—

अर्जुन उवाच,

ज्ञानेनैव भवेद् ज्ञेयं विदित्वा तत्क्षणेन तु ।

ज्ञानमात्रेण मुच्येत किं पुनर्योगधारणा ॥ ४ ॥

அர்ச்சுனன் :—

பகவானே! ஞானத்தினாலேயே வஸ்துஞெயமா (அறி யத்தக்கதா)கின்றது. அறிந்து அந்தக்ஷணத்திலேயே ஞானமாத் திரத்தினால் முக்தனாகின்றனெனின், மீண்டும் யோகதாரணை (கர்மயோகாப்பியாசம்) ஏன்?

(அ-கை) இவ்வாறு கர்மயோகம் வியர்த்தமாதலைச் சங்கித்துத் தத்துவஞானமுண்டாகுமளவும் அந்தக்கரண சுத்தியின்பொருட்டு அது அநுஷ்டிக்கத்தக்கதாம்; கர்ம

சித்தியும் ஞானமு முண்டாகிய பின் கர்மா நுஷ்டானம் வேண்டியதில்லையென்று பகவான் கூறுகின்றார் :—

श्रीभगवानुवाच,

ज्ञानेन दीपिते देहे बुद्धिर्ब्रह्मसमन्विता ।

ब्रह्मज्ञानाग्निना विद्वान्निर्देहेत्कर्मबन्धनम् ॥ ५ ॥

ஸ்ரீ பகவான் :—

ஞானத்தினால் விளக்கப்பட்ட (சுத்தமாகிய) தேக (லிங்கசரீர)த்திலுள்ளபுத்தி பிரஹ்மத்தோடு கூடியதாகின்றது. பிரஹ்மஞானக்கினியினால் விதவான் கர்மபந்தத்தைத் தகிக்கின்றான்.

அது “ஜானாமி: சர்வகர்மாணி ஸம்ஸாத்குர்தே:ஜுன — ஆர்ச்சுனா! ஞானக்கினி சர்வகர்மங்களையும் நாசஞ்செய்கின்றது.” என்று பகவற்கீதையிற் சொல்லப்பட்டிருக்கிறது. (௫)

(அ-கை) இவ்வாறு தத்துவ ஐக்கிய முணர்ந்தவனுக்கு அதன்பின் செயயத்தக்க தொன்றுமில்லையெனக் கூறுகின்றார் :—

ततः पवित्रं परमेश्वराख्य मद्दैतरूपं विमलाम्बराभम् ।

यथोदके तोयमनुप्रविष्टं तथात्मरूपो निरूपाधिसंस्थितः ६

அதன் (தத்துவஞானத்தின்) பின் பெருநீரில் ஐக்கிய மடைந்த கண்டமான நீரைப்போல் சுத்தமாகிய பரமேசு

இரண்டாம் அத்தியாயம்.

சூந்

வரனென்னும் பெயருடையதாயினும் நிர்மலாகாசம்போ
ன்ற (சங்கமில்லாத)தும் அத்வைதவடிவமு (சஜாதீயவிஜா
தீயாகிபேதமின்றியது)மான பிரஹ்மத்தில் ஆத்மரூபமா
னது உபாதியின்று அபேதமாய் நிலைத்திருக்கின்றது.(சூ)

(அ-கை) இவ்வாறு கூறியவண்ணம் கர்மாநுஷ்டான
வாயிலாக உண்டாவதே தத்துவஞானமாம். அதற்குமுன்
பரமாத்மதத்துவம் அறியக்கூடியதன்றெனக் கூறுகின்
றார் :—

आकाशवत्सूक्ष्मशरीर आत्मा

न दृश्यते वायुवदन्तरात्मा ।

ஆத்மா ஆகாயத்தைப்போலச் சூக்ஷ்மவடிவினதாம்
(அதீந்திரியமாம்) அந்தராத்மாவாய் வாயுவைப்போலக்
காணப்படுகிறதில்லை.

सवाह्यमभ्यन्तरनिश्चलात्मा

ज्ञानोत्कया पश्यति चान्तरात्मा ॥ ७ ॥

(அ-கை) அங்ஙனமாயின் அப்பரோக்த தத்துவஞா
னம் உண்டாகாதெனக் கூறுகின்றார் :—

அது உள்ளும் வெளியும் நிச்சலவடிவமாம். அந்த
ராத்மாவாய் (அந்தர்முகசித்தஞாய்)ஞானமென்னும் கொள்
ளிக்கட்டையால் அதாவது சுளுந்து வடிவஒளியினால்,
தத்துவங்களின் ஐக்கியத்தைப் பார்க்கின்றான். (சூ)

(அ-கை) இங்குச் சிலநூல் அர்ச்சிராதிமாக்கத் தால் வேறுலோகத்தையடைய முக்தியுண்டாகின்ற தென்பதனை மறுக்க 'இங்குப் பிரஹ்மத்தை யடைகின்றான்' என்றல் முதலிய சுருதியினை முற்கூறிய ஞானிகளின் முக்திசொரூபத்தைக் கூறுகின்றார் :—

यत्र यत्र मृतो ज्ञानि येन वा केन मृत्युना ।

यथा सर्वगतं व्योम तत्र तत्र लयं गतः ॥ ८ ॥

எல்லாவற்றி னுமுள்ள (எல்லாவஸ் துக்களாலும் அவச் சின்ன) ஆகாயமும் அவச்சேதகவஸ்து நாசமாகுங்கால் ஆங்காங்கே மகாகாயத்தில் லயமடைகிறதுபோல எல்லாவற்றின் கண் ணுமுள்ளவனாகிய ஞானி (எங்கும் பரிபூரணமான பிரஹ்மத்திற்கு அபிந்நாய்ச் சரீரமுதலிய உபாதிகளால் பிந்நமாக வியவகரிக்கப்படுகின்ற பிரஹ்மாபரோக்ஷ ஞானி) எவ்விதமான மரணத்தினாலாவது எந்தெந்த இடத்தில் தேகத்தை விடுகின்றானோ அந்தந்த இடத்திலேயே பிரஹ்மத்தில் ஐக்கியத்தை யடைகின்றான். இதனால் தத்துவஞானிக்குத் தேகம் வீழ்தலில் தேசகாலாதியபேசுஷயில்லைவென்பது சூசிக்கப்பட்டது. (அ)

(அ-கை) ஜீவன் ஒன்றாயினும் தேகமுதலிய அவச்சேதகபேதத்தால் நானாத்துவமானது ஜீவனுக்கு அணுத்தன்மைமையச் சொல்லுவதானபக்ஷத்தில் சம்பவியாகென்று

ஆசங்கித்து ஜீவனுக்கு வியாபகத்தன்மையைச் சாதிக்கின்றார் :—

शरीरव्यापितं व्याम भुवनानि चतुर्दश ।

निश्चलो निर्मलो देहि सर्वव्यापी निरञ्जनः ॥ ९ ॥

சரீரத்தில் வியாபித்துள்ள ஆகாயம் பதினான்குபுவனங்களையும் வியாபித்திருப்பதுபோல நிச்சலமும் (கிரியையின்றியதும்) நிர்மலமும் (பரிசுக்கமும்) நிரஞ்சனமு (சுயம்பிரகாசமு)மான தேகஜீவன் சர்வவியாபி (ஐகத்துமுழுவதும் வியாபித்துள்ளவன்) ஆகின்றான். ஐகத்துமுழுவதும் அவித்கையின் பரிணாமாயிருக்கலாலும், ஐகத்துபாதான அவித்கையின் பிரதிபிம்பம் ஜீவாயிருக்கலாலும் ஜீவனுக்கு வியாபகத்தன்மையேயுள்ளது; அணுக்துவமில்லையென்பது கருத்து.

(அ-கை) இவ்வாறு தத்துவஞானியின் முக்திசொருபத்தைக்கூறி இனி தத்துவஞான சாகுநைநூல்டானம் செய்பவனுக்கு அதுவே சுகலப் பிராயச்சித்தமுமாமெனக்கூறுகின்றார் :—

॥ योगप्रकरणप्रारम्भः ॥

मुहूर्तमपि यो गच्छेन्नासाग्ने मनसासह ।

सर्वं तरति पाप्मानं तस्य जन्मशतार्जितम् ॥ १० ॥

எவன் ஒரு முகூர்த்தமாயினும் நாசி நுனியில் மனதோடு செல்லுகின்றானோ (தத்துவஞானத்தின்பொருட்டு நிச்சலமாகிய பார்வையை வைக்கின்றானோ) அவன் (அத்தன்மைய அம்சமுத்திரையில் நிலைப்பவன்) நூறு ஜன்மங்களில் ஆர்ஜிக்கப்பட்ட சகல பாபங்களையும் கடக்கின்றான்.

அது, “यद्ब्रह्मविचारणे क्षणमपि प्राप्तं मनस्थैर्यतां ॥ कुलं पवित्रं जननी कृतार्थी विश्वंभरा पुण्यवती च तेन பிரஹ்ம விசாரத்தில் கணநேரமாயினும் மனதின் ஸ்திரத்தன்மை அடையப்படுமாயின் அதனால் அவன் குலம் பவித்திரமாம் அவனைப் பெற்றவன் கிருதார்த்தமடைவான். பிறந்த பூமியும் புண்ணியமுடையதாம்.” என்றல் முதலியவற்றால் சொல்லப்பட்டிருக்கின்றது. (க0)

(அ-கை) முக்தி இருவகையாம் :—

(க) சத்யோமுக்தி, (உ) கிரமமுக்தி. அவற்றுள், சத்யோமுக்தியானது யந் யந் மृतோ என்றல் (உ-வது அ-வது சுலோக) முதலியவற்றாலும் “अत्र ब्रह्मसमश्नुते इங்குப் பிரஹ்மத்தை அடைகின்றான்” என்னும் சுருதியினாலும் சொல்லப்பட்டிருக்கின்றது.

“ब्रह्मणासह ते सर्वे संप्राप्ते प्रतिसंश्रये । अजस्यांते कृतात्मानः प्रविशन्ति परं पदं பிரஹ்மாவின் முடிவில் பிரளயமுண்டாகும்

போது ஆத்மநிஷ்டர்களான அவ்வெல்லோரும் பிரஹ்மாவோடுகூடவே பரம்பதத்தை யடைகின்றார்கள் ” என்றல் முதலிய சுருதிகளாற் சொல்லப்பட்டிருக்கின்றது. இவ்வாறு சொல்லப்பட்டுள்ள கிரமமுத்தியை நிரூபித்தற்கு அர்ச்சிராதிமார்க்கத்திற் சென்றவர்களுக்குப் புநராவிருத்தி (மீண்டுந்திரும்புதல்) இல்லாமையையும், தூமாதிமார்க்கத்திற் சென்றவர்கட்குப் புநராவிருத்தியையும் நிரூபித்தற்கு யோகதாரணையால் அவ்விரண்டு மார்க்கத்தின் சொரூபத்தையும் கூறுவாராய் முன்னர் அர்ச்சிராதிமார்க்கத்தைக் கூறுகின்றார் :—

दक्षिणे पिङ्गला नाडी वह्निमण्डलगोचरा ।

देवयानमिति ज्ञेया पुण्यकर्मागुसारिणी ॥ ११ ॥

வண்ணிமண்டலத்தைக் கோசரிப்பதும் புண்ணியகர்மாநுசாரியு (புண்ணிய கர்மங்களாலடையத்தக்கது) மாய்த்தேகத்தின் வலதுபாகத்தி (மூலாதாரமுதல் சகஸ்ராரம் வரையி)லுள்ள பிங்கலையென்னும் நாடி மீதவயானம் (மீண்டும் திரும்புதலின்றிய அர்ச்சிராதிமார்க்கம்) என்றறியத்தக்கது. (கக)

(அ-கை) தூமமார்க்கத்தின் சொரூபத்தைக் கூறுகின்றார் :—

इडा च वामनिःश्वासा सोममण्डलगोचरा ।

पितृयानमिति ज्ञेयं वाममाश्रित्य तिष्ठति ॥ १२ ॥

இடது விசுவாசத்தை யுடையதும் சோம மண்டலத்
தைக் கோசரிப்பதுமான இடையென்னும் நாடிபிதூர்யான
(மீண்டும் திரும்புதற்கநுகூலமான தூமமார்க்க) மென்
றறியத்தக்கது. அது வாமத்தை யாசிரயித்து (மூலாதார
முதல சுகஸ்ராரம்வரையிற பொருந்தி)நிற்கின்றது. (கஉ)

(ஆ - கை) இவ்வாறு இடைபிங்கலை நாடிகளின் ஸ்தா
னத்தை யும் சொரூபத்தையும் சொல்லி சுமுமுனைநாடியின்
சொரூபத்தை விருபிக்க அதன் சம்பந்தியாகிய பிரஹ்ம
தண்டத்தின் சொரூபத்தைக் கூறுகின்றார் :—

शुदस्य पृष्ठभागेऽस्मिन् वीणादण्डस्य देहभृत् ।

दीर्घास्थिमूर्धपर्यन्तं ब्रह्मदण्डीति कथ्यते ॥ १३ ॥

இத்தேகத்தில் குதத்தின் பின்பாகத்தில். சிரசுபரியந்
தம் வீணைதண்டம்போலத் தேகத்தைத் தாங்குவதாகிய
நீண்ட எலும்பானது (பிரஹ்மைககியத்தினை விளக்கும
சுமுமுனை நாடிககாதாரமாயிருத்தலால்) பிரஹ்மதண்ட
யென்று சொல்லப்படுகிறது. (கங)

(ஆ - கை) இனி சுமுமுனை நாடியின் சொரூபத்தைக்
கூறுகின்றார் :—

तस्यान्ते सुषिरं सूक्ष्मं ब्रह्मनाडीति सूरिभिः ॥ १४ ॥

அதனு (பிரஹ்மதண்டத்தினு)ள்ளிருக்கும் சூக்ஷ்ம
மான துவாரம் பிரஹ்மநாடியென்று விவேகிகளாற் சொல்
லப்படுகின்றது. (கச)

(அ-கை) அந்நாடியினையே நிரூபிக்கின்றார் :—

इडापिंगलयोर्मध्ये सुषुम्ना सूक्ष्मरूपिणी ।

सर्वं प्रतिष्ठितं यस्मिन् सर्वंगं सर्वतोमुखम् ॥ १५ ॥

இடை பிங்கலைகளின் மத்தியில் சூக்ஷ்மவடிவமான சுழுமுனை யிரூக்கின்றது. அதில் எல்லாமும் எல்லாவற்றின்கணுள்ளதும் எங்குமுகமுள்ளதுமான வஸ்து பிரதிஷ்டிக்கப்பட்டிருக்கின்றது. (கரு)

(அ-கை) சுழுமுனை வழியிற் சென்றவனுக்குப் பிரஹ்மம் பிராப்தியை நிரூபித்தற்கு அக்குண்டலியின் சகலஜகத்வடிவத்தன்மையையும் சகல ஜகத்திற்கும் ஆதாரமாதலையும் சகலதேவவடிவத்தன்மையையும் சகல தேவர்களுக்கும் ஆதாரமுடைமையையும் கூறுகின்றார் :—

तस्य मध्यगतास्सूर्य सोमाग्निपरमेश्वराः ।

भूतलोका दिशः क्षेत्रं समुद्राः पर्वताश्शिलाः ॥ १६ ॥

அதன் மத்தியில் சூரியன் சந்திரன் அக்கினி பரமேசுவரனென்னும் தேவதைகளும், பஞ்சபூதங்களும், பதிகுண்களான குலோகங்களும், பத்தித்திக் குகளும், வாராணசியாகி கேஷத்திரங்களும், லவணாகி சுமுத்திரங்களும், மகாமேருவாகி பர்வதங்களும், யஞ்சுசிலை சித்திரசிலை முதலிய சிலைகளும்,

द्वीपाश्च निम्नगा वेदाः शास्त्रविद्याकलाक्षराः ।

स्वरमंत्रपुराणानि गुणाश्चैते च सर्वशः ॥ १७ ॥

ஜம்புவாதி தீபங்களும், கங்கை முதலிய ஆறுகளும், இருக்கு முதலிய வேதங்களும், மீமாம்ஸை முதலிய சாஸ்திரங்களும், கச-வித்தைகளும், கச-கலைஞானங்களும், ககார முதலிய ஈச-எழுத்துக்களும், அகாரமுதலியபதினாறு உயிர்களும், காயத்திரியாதி மந்திரங்களும், பிரஹ்மமுதலிய பதினெண்புராணங்களும், சத்துவாதி குணங்களும்,

बीजं बीजात्मकस्तेषां क्षेत्रज्ञाप्राणवायवः ।

सुषुम्नान्तर्गतं विश्वं तस्मिन्सर्वं प्रतिष्ठितम् ॥ १८ ॥

பீஜ (பிரதான)மும், பீஜசொருபமாயுள்ள மகதாகிகளும், க்ஷேத்திரஞ்ஞ (ஜீவ)ர்களும், பிராணாதி வாயுக்களும் யாவும் இருக்கின்றன. ஆதலால் அச்சமுமுனைநாடியில் சகல ஜகத்தும் நிலைத்திருக்கின்றன. “तस्यांते सुषिरं सूक्ष्मं तस्मिन्सर्वं प्रतिष्ठितम्— அதனுள் துவாரம சூக்ஷ்மமாயிருக்கின்றது. அதில் சகலமும் பிரதிஷ்டிக்கப்பட்டிருக்கின்றன” என்னும் சுருதியினால். (கக)

(அ-கை) அது சகல ஜகத்தின் உற்பத்திக்கும் காரணமாதலைக் கூறுகின்றார்.

नाना नाडिप्रसवगं सर्वभूतान्तरात्मनि ।

ऊर्ध्वमूलमधश्शाखं वायुमार्गेण सर्वगम् ॥ १९ ॥

இரண்டாம் அத்தியாயம்.

௫௧

பலவிதமான நாடிகளுக்கு உற்பத்திஸ்தானமாயும், சர்வபூகங்களின் அந்தராத்மாவினிடத்திலுள்ள மேல் (பிரஹ்மாகிய) வேரும் (ஹிரணியகர்ப்ப முதலிய சிருஷ்டி பரம்பரையாகிய) கீழ்க்கிளைகளுமுள்ளதாயும், வாயுமார்க்கத்தால் எல்லாவற்றிலுமிருப்பதாயுமிருந்து கொண்டு ஜகத்திற்கு உபதானமாக நிற்கின்றது. (௧௧)

(அ-கை) பிரஹ்மோபாசனைக்கு இடமாயிருத்தலால் மற்றைய நாடிகளினும் இஃததிகமாதலைக் கூறுகின்றார்:—

द्विसप्ततिसहस्रणि नाड्यस्स्युर्वायुगोचराः ।

सर्वमार्गेण सुषिरास्तिर्यञ्चसुषिरात्मिकाः ॥ २० ॥

வாயுகோசர (வாயுசஞ்சாரத்திற்கு அனுகூல) நாடிகள் எழுபத்திராயிரமாம். சர்வமார்க்கத்தாலும் (மீண்டுவருதல் யடைவிப்பனவாகிய) குறுக்கான துவாரவடிவ நாடிகளிருக்கின்றன. (20)

अधश्चोर्ध्वगतास्तासु नवद्वाराणि रोधयन्

वायुनासह जीवोर्ध्वज्ञानि मोक्षमवाप्नुयात् ॥ २१ ॥

கீழும்மேலும் செல்வனவாகிய அவற்றுள் சுழுமுனை நாடியால் ஒன்பது துவாரங்களையும் தடுத்துச் சுழுமுனையினுள்ளிருக்கும் வாயுவோடு ஜீவனை மேற்செலுத்திப் பிரஹ்

மத்தை தய நிபவன் மோக்ஷத்தை தயடைகிறான். 'तयोर्ध्वमायन्नमृत-
वमोति' அதன்மேற்சென்று அமுதத்தன்மையையடைகின்
றான்' எனும் சுருதியால். (உக)

(அ-கை) சகல ஜகத்திற்கும் ஆதாரத்தன்மையாகவும்
சகல ஜகத்துவடிவத்தன்மையாகவும் யோகோபாசனையைச்
செய்வதற்கு இதன்கண்ணேயே சகல இந்திராதிபுரங்களை
யும் கற்பிக்கின்றார்:—

अमरावतीन्द्रलोकेस्मिन्नासाग्रे पूर्वतो दिशि ।

अशिलोको ह्यथ ज्ञेयश्चक्षुस्तेजोवती पुरी ॥ २२ ॥

இந்தச் சுழுமுனைநாடியின் கீழ்க்கிசையில் நாசியின்
நுனிப்பாகத்தில் அமராவதியென்னும் இந்திரபட்டணமும்,
பின்னர் வலதுகண்ணில் அக்கினியின் லோகமாகிய தேஜோ
வதியென்னும் பட்டணமு முள. (உஉ)

(அ-கை) இதுவுமது:—

याम्यां संयमी श्रोत्रे यमलोकः प्रतिष्ठितः ।

नैर्ऋतो ह्यथ तत्पार्श्वे नैर्ऋतो लोक आश्रितः ॥ २३ ॥

வலதுகாதில் யமலோகமாகிய சம்யமநி யென்னும் பட்
டணமிருக்கிறது. அதன்பக்கத்தில் நிருதியின் பட்டணமா
கிய நைருதமிருக்கின்றது. (உங)

(அ-கை) இதுவுமது:—

विभावती प्रतीच्या तत्पृष्ठे वारुणिका पुरी ।

वायोर्गंधवती कर्णपार्श्वे लोकः प्रतिष्ठितः ॥ २४ ॥

மேற்கூத் திசையாகிய பின்புறத்தில் விபாவதியென்
னும் வருணனுடையபட்டணமிருக்கின்றது. இடது காதின்
பக்கத்தில் கந்தவதியென்னும் வாயுவின் பட்டணமிருக்கி
றது. (௨௪)

(அ-கை) இதுவுமது:—

सौम्या पुष्पवती सौम्ये सोमलोकस्तु कंठतः ।

वामकर्णतु विज्ञेयो देहमाश्रित्य तिष्ठति ॥ २५ ॥

வட திசையில் கழுத்தினின்றும் இடது காதுபரியந்தம்
தேகத்தை ஆசிரயித்து புஷ்பவதியென்னும் சோமலோக
மாகிய குபேரபட்டணமிருக்கின்றது. (௨௫)

(அ-கை) இதுவுமது:—

वामे चक्षुषि चेशानी शिवलोकं मनोन्मनी ।

सूक्ष्मि ब्रह्मपुरी ज्ञेया ब्रह्माण्डं देहमाश्रितम् ॥ २६ ॥

இடதுகண்ணில் ஈசானசம்பந்தியாகிய மனோன்மணி
யென்னும் சிவலோகமிருக்கின்றது. சிரசில் பிரஹ்மபுரியென்
னும் பிரஹ்மலோகமிருக்கின்றது. இவ்வாறு பிரஹ்மாண்
டம் தேகத்தை ஆசிரயித்திருக்கின்றது. (௨௬)

(அ-கை) இதுவுமது:—

पादादधः शिवान्तः कालाग्निः प्रलयात्मकः ।

अनामयमधश्चोर्ध्वं मध्यमं तु बहिरिशवः ॥ २७ ॥

உத்தரகீதை.

பா த த்தின் கீழ் அநந்த முகாசேஷரும் “त्रिलोक्यां दह्यमानायां संकर्षणसुखाग्निना । சங்கர்ஷணர் முகாக்கினியால் மூன்று லோகமும் எரிககப்படுங்கால்” என்னும் ஸ்மிருதியால், காலாக்கினி ரூபமாகிய சிவனிருக்கின்றார். மேல் கீழ் நடு உள் வெளி எங்கும் அநாமயமும் மங்கலவடிவமுமாகிய பிரஹ்மமேயிருக்கின்றது. (உஎ)

(அ-கை) தேகத்திலேயே லோகமுதலியவற்றின் கற்பணையைக் கூறுகின்றார்.—

अथाःपदोतलं विद्यात् पादं च वितलं विदुः ।
नितलं पादसंधिं च सुतलं जंघमुच्यते ॥ २८ ॥

பா த த்தின் கீழ் அதலமென்றறி. பாதத்தை விதலமென்றறி. பா தத்தின் சந்தியை விதலமென்றும் கணைக்காலேச் சதலமென்றும் கூறுவர். (உஅ)

(அ-கை) இதுவுமது:—

महातलन्तु जानुस्स्यादुरुदेशो रसातलं ।
कटिस्तलातलं प्रोक्तं सप्तपातालसंज्ञया ॥ २९ ॥

முழுந்தானை மகாதலமென்றும் தொடையை இரஸாதலமென்றும் இடையைத் தலாதலமென்றும் ஏழு பாதாளங்களாகச் சொல்லுவார். (உக)

(அ-கை) இதுவுமது:—

காலாமிநரகं घोरं महापाताल संज्ञया ।

पातालं नाभ्यधोभागः भोगीन्द्रफणिमण्डलम् ॥

वेष्टितस्सर्वतोऽनन्तः सविभ्रज्जीव संज्ञकः ॥ ३० ॥

காலாக்கினியைப்போன்ற கோரமான நரகமும் போகி
ந்திராகிய ஆதி சேஷனுக்கும் மறறைப் பாம்புகளுக்கும்
இடமாகிய பாதாளம் நாபியின் கீழ்ப்பாகத்தில் மகாபாதா
ளமென்னும் பெயரால் சொல்லப்படும். ஜீவனென்னும்
பெயரையுடைய அநந்தன் குண்டலவடிவமாகச் சரீரமுழு
வதனையும் சுற்றிக்கொண்டிருக்கின்றான். (௩௦)

(அ-கை) இதுவுமது:—

भूर्लोको नाभिदेशं तु भुवर्लोकं तु कुक्षितः ।

हृदयं स्वर्गलोकं तु सूर्यादिग्रहतारकाः ॥ ३१ ॥

நாபிதேசத்தில் பூலோகமும் வயிற்றில் புவர்லோக
மும் இருதயத்தில் சுவர்க்கலோகமும் சூரியன் முதலிய கிர
கங்களும் நக்சத்திரங்களும் இருக்கின்றன. (௩௧)

(அ-கை) இதுவுமது:—

सूर्यसोमसनक्षत्रं बुधशुक्रकुजांगिराः ।

मन्दश्च सप्तमो ज्ञेयः ध्रुवोऽतः स्वर्गलोकतः ॥ ३२ ॥

சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் சூரு வெள்ளி சனி
என்னும் வாயு கிரகங்களின் லோகங்களையும் சுவர்க்கலோக
த்தினுள் சூருவலோகத்தையும், (௩௨)

(அ-கை) இதுவுமது:—

हृदये च महर्लोकं जनलोकं तु कण्ठतः ।

तपोलोकं भ्रुवोर्मध्ये मूर्ध्नि सत्यं प्रतिष्ठितम् ॥ ३३ ॥

हृदये कल्पयन् योगी तस्मिन्सर्वसुखं लभेत् ।

இவனுடைய இருதயத்தில் மகர்லோகமும் கண்டத்
தில் ஜனலோகமும் புருவநடுவில் தபோலோகமும் சிரசில்
சத்தியலோகமு மிருக்கின்றன வென்று இருதயத்தில்
யோகி கற்பிக்கிறான். அதில் சகல சுகத்தையும் அடை
கிறான் (௩௩)

(அ-கை) இவ்வாறு தேகத்திலேயே சர்வலோக கற்
பணையையும் கூறி அவற்றின் லயக்கிரமத்தையும் கூறுகின்
றார்:—

ब्रह्माण्डरूपिणी पृथ्वी तोयमध्ये विलीयते ।

अग्निना पच्यते तोयं वायुना ग्रस्यतेऽनलः ॥ ३४ ॥

பிரஹ்மாண்டவடிவமான பிருதிவி ஜலமத்தியில் ஓடுங்
குகிறது. ஜலம் அக்கினியினால் பாகமாகின்றது அக்கினி
வாயுவினால் விழுங்கப்படுகிறது.

आकाशस्तु पिवेद्वायुं मन आकाशमेव च ।

बुद्ध्यहंकारचित्तं च क्षेत्रज्ञे परमात्मनि ॥ ३५ ॥

ஆகாயம் வாயுவைப் பருகுகின்றது. ஆகாயத்தை மனம் விழுங்குகின்றது. மனது புத்தி அகங்காரம் சித்தம் என்பவை சேஷத்திரஞ்ஞாகிய பரமாத்மாவினிடத்தில் லயமாகின்றன. (௩௫)

(அ-கை) இத்தன்மைய யோகாப்பியாசத்தினால் பிரஹ்ம ஐக்கியாநுசந்தானமுள்ளவனுக்குச் சகல பாபங்களும் நீங்குமெனக் கூறுகின்றார்:—

अहं ब्रह्मेति मां ध्याये देकाग्रमनसासकृत् ।

सर्वं तरति पाप्मानं कल्पकोटिशतै कृतम् ॥ ३६ ॥

இவ்வாறு ஒடுக்கி நான் பிரஹ்மமென்று என்னை ஏகாக்கிரமனதால் எவன் ஒருமுறை தியானிக்கிறானோ, அவன் நூறுகோடி கற்பங்களில் செய்த சகல பாபங்களை யும் கடக்கிறான். (௩௬)

(அ-கை) ஜீவனுடைய முக்திஸ்வரூபத்தைக் கூறுகின்றார்:—

घटसंवृतमाकाशं लीयमाने यथा घटे ।

लीयतेच महाकाशे तद्वज्जीवः परात्मनि ॥ ३७ ॥

கடாவச்சின்ன ஆகாசம் எப்படிக்க கடம் நஷ்டமா

102

உத்தரகீதை.

ஊல் மகாகாசத்தில் ஒடுங்குகிறதோ அப்படியே ஜீவன்
பரமாத்மாவில் லயமாகின்றான். (௩௭)

(ஆ-கை) இதுவுமது:—

घटाकाशमिवात्मानं विलयं वेत्ति तत्त्वतः ।

स गच्छति निरालम्बं ज्ञानालोकं न संशयः ॥ ३८ ॥

கடாகாசத்தைப்போல எவன் யதார்த்தமாகப் பரமா
த்மாவில் ஜீவாத்மாவின் விலயத்தை யறிகின்றானோ அவன்
ஞானவடிவப் பிரகாசமும் நிராலம்பமுமான பதத்தைய
டைகிறான். இதில் சம்சயமில்லை. (௩௮)

(ஆ-கை) இவ்வாற்றால் இந்த ஞானயோகத்திற்கு
எதுவும் சமமாகாதென்று கூறுகின்றார்:—

तपेद्वर्षसहस्राणि एकपादस्थितो नरः ।

एकस्य ध्यानयोगस्य कलां नार्हन्ति षोडशीम् ॥ ३९ ॥

நான் ஒரு காலில் நின்றுகொண்டு அநேகமாயிர வரு
ஷங்கள் தவஞ்செய்யினும் அது தியானயோகமொன்றன்
பதினாறில் ஒரு அம்சத்திற்கு இணையாகாது. (௩௯)

(ஆ-கை) இந்த ஞானயோகம் சர்வபாபங்களையும்
நாசஞ் செய்யுமெனக் கூறுகின்றார்:—

ब्रह्महत्यासहस्राणि भ्रूणहत्याशतानि च ।

एको हि ध्यानयोगश्च दहत्यग्निरिवेन्धनम् ॥ ४० ॥

இரண்டாம் அத்தியாயம்.

௩௬

பிரஹ்மஹத்தி ஆயிரங்களாயினும் புருண (சிக) ஹத்
கிநூறுகளாயினும் அவற்றை விறகினைத்தீ எரிப்பதுபோல
ஒரு தியானயோகமே தகித்து விடுகின்றது. (சு0)

(அ-கை) பிரஹ்மாத்மைக்கிய ஞானத்திற்கு ஏது
வாகாத சாஸ்திரவுணர்ச்சி பயன்றதாமென்று கூறுகின்
றார்:—

अधीत्य चतुरो वेदान्धर्मशास्त्राणि मानवः ।

यो वै ब्रह्म न जानाति दूर्वी पाकरसं यथा ॥ ४१ ॥

நான்குவேதங்களையும் தர்மசாஸ்திரங்களையும் எப்
போதும் விசாரித்து எவன் நான் பிரஹ்மமென்று அறிய
வில்லையோ, அவன் பாகரசத்தையறியாத அகப்பையைப்
போன்றவனாவன்.

(அ-கை) பிரஹ்மாத்மைக்கிய சாரத்தை யுணராத
போது சாஸ்திரப்பயிற்சி துக்ககாரணமேயாமென்பதனை
கழுதை திருஷ்டாந்தத்தாற் கூறுகின்றார்:—

यथा खरश्चन्दनभारवाही भारस्य वेत्ता न तु चन्दनस्य ।

तथैव शास्त्राणि बहून्यधीत्य सारं न जानन्खरवद्बहेत्सः ॥ ४२ ॥

சந்தனத்தைச் சுமக்கும் கழுதை பாரத்தையறிகிறது;
சந்தனத்தையறிகுறதில்லை. அதுபோலவேவெகு சாஸ்திரங்
களைப் படித்தும் சாரத்தையறியாதவன் கழுதையைப் போ
லச் சுமக் (துக்கிக்கிறான்) கின்றான். ()

(அ-கை) பிரஹ்மஞான பரியந்தம் யாவும் அநுஷ்டிக்கத் தக்கனவாம். ஞானத்தின் பின் யாவும் வியர்த்தமா மென்று கூறுகின்றார்:—

अनन्तकर्मशौचं च तपोयज्ञस्तथैव च ।

तीर्थयात्रानुगमनं यावत्त्वं न विन्दति ॥ ४३ ॥

அநந்தகர்மமும் செளசமும் ஜபமும் யாகமும் அப்படியே தீர்த்தயாத்திரை முதலியவற்றிற்குச் செல்லுதலுமாகிய யாவும் தத்துவத்தையடையும் வரையின்றான். ()

(அ-கை) தேகம் பிரிக்கப்பட்டபோதும் ஆத்ம ஐக்கியத்தைத் திருஷ்டாந்தத்தினால் கூறுகின்றார்:—

गवामनेकवर्णानां क्षीरं स्यादेकवर्णतः ।

क्षीरवद्भाति विज्ञानं देहीनां च गवां यथा ॥ ४४ ॥

பசுக்கள் அநேக வர்ணங்களாயிருக்கினும் பால் ஒரு வர்ணமாகவேயிருக்கும், பசுக்களிடத்துப் பாலைப் பார்ப்பதுபோலத் தேகிகள் வேறு வேறாயினும் ஞானமாகிய பிரஹ்மம் ஒன்றென விவேகி காண்கின்றான். (சச)

(அ-கை) அகங்கார நீக்கத்தைக் கூறுகின்றார்:—

अहं ब्रह्मेति नियतं मोक्षहेतुर्महात्मनाम् ॥ ४५ ॥

யான் பிரஹ்மமென்பது நியதமாய் மகாத்மாக்களுக்கு மோகக்ஷ ஏதுவாம். (சரு)

இரண்டாம் அத்தியாயம்.

சூக

द्वे पदे बन्धमोक्षाय न ममेति ममेति च ।

ममेति बध्यते जन्तुर्न ममेति विमुच्यते ॥ ४६ ॥

பந்தமோக்ஷங்களின் பொருட்டு என்னுடையதென்றும் என்னுடையதன்றென்றும் இரண்டுபதங்களுண்டு. என்னுடையதென்று ஜீவன் கட்டுப்படுகின்றான். என்னுடையதன்றென்று ஜீவன் விடுபடுகின்றான். (சக)

मनसा ह्यन्मनीभावाद् द्वैतं नैवोपलभ्यते ।

यदा यात्युन्मनीभावं तदा तत्परमं पदम् ॥ ४७ ॥

மனதின் உன்மனித்தன்மையால் (மனது ஆத்மாவில் பிரவிகற்பத்தை யடையுங்காலத்து) துவைதம் காணப்படுகிறதில்லை. எப்போது உன்மனித்தன்மையை (அகங்கார நீக்கத்தை) யடைகின்றதோ அப்போது அது பரமபதமாகிய மோக்ஷமெனப்படுகின்றது. (சஎ)

(அ-கை) பிரஹ்மவிசாரம் செய்யாதவனுக்கு எல்லாம் வியர்த்தமெனக் கூறுகின்றார்:—

हन्यान्मुष्टिभिराकाशं क्षुधार्तः खण्डयेत्तुषम् ।

नाहं ब्रह्मेति जानाति तस्य मुक्तिर्न जायते ॥ ४८ ॥

எவன் வேதசாஸ்திரங்களை ஒதியும் கேட்டும் யான் பிரஹ்மமென்று அறியவில்லையோ அவனுக்குச் சகல சாஸ்

திருங்களும்தம் பிரயாசமாத்திரபயனுள்ளனவாம். அஃதெங்
 ஹனமெனின், பசியுள்ளவன் கைகளால் ஆகாயத்தைக் குத்
 துவாறாயின் கைவலியுண்டாதலேயன்றி வேறு பயனில்லை.
 அல்லது அப்பசியுள்ளவன் உமியைக் குத்துவாறாயின் குத்
 தகற்பிரயாசையேயன்றி பயன் வேறில்லை. அதுபோல
 இவனுக்கும் முக்தியுண்டாகிறதில்லை என்பது பொருள்.

இரண்டாம் அத்தியாயம் முற்றியது.



ஸ்ரீக்ருஷ்ணபரப்ராஹ்மணே நம :

மூன்றாம் அத்தியாயம்.



(அ-கை) யோகி வீண்தொழில்களையும் வார்த்தைகளையும் விடுதலால் சாந்தபுத்தியுடையவனாய் ஹரியினையே சரணமடைவனென்று மூன்றாவதற் கூறுகின்றார்:—

श्रीभगवानुवाच,

अनन्तशास्त्रं बहु वेदितव्यमल्पश्च कालो बहवश्च विद्मः ।

यत्सारभूतं तदुपासितव्यं हंसो यथा क्षीरमिवाम्बुमिश्रम् ।१।

ஸ்ரீ பகவான்:—

அறியத்தக்க சாஸ்திரங்கள் அநேகமுள். அவற்றினும் அறியத்தக்க விஷயங்கள் அநேகமுள். அவற்றையறிதற்குக்காலம் அற்பமாம். அதனிலும் விக்கினங்கள் வெகுவாம். ஆதலால் விவேகியாகிய யோகியினால் நீரிற் கலந்த பாலை அன்னம் பிரிப்பதுபோல் இவற்றினின்றும் சாரவடிவமானது எதுவோ அது பிரித்து உபாசிக்கத்தாம். (க)

(அ-கை) ஆதலால் பாண்டித்தியத்தையறிந்து என்றல் முதலிய சுருதியினால் பாண்டித்தியப்பிரகடனத்திற்குப் பிரஹ்மோபாசனையைப் பிரதிபந்திக்குந்தன்மை யிருத்தலால் சகலபாண்டித்தியமும் தள்ளத்தக்கதாமென்று கூறுகின்றார்:—

पुराणं भारतं वेदाः शास्त्राणि विविधानि च ।

पुत्रदारादिसंसारो योगाभ्यासस्य विघ्नकृत् ॥ २ ॥

புராணம் பாரதம் நாநாவிதமான வேதசாஸ்திரங்கள் புத்திரகாரமுதலிய சம்ஸாரம் என்பவை ஆத்மலீக்கியமான யோகாப்யாசத்திற்கு விக்கினத்தைச் செய்வனவாம். (உ)

(ஆ-கை) அன்றியும் ஆத்மவிசாரமின்றிய பிற விசாரிக்கத்தக்க கனவாகா, முடிவில்லாதனவாயிருத்தலின் என்று கூறுகின்றார்:—

इदं ज्ञानमिदं ज्ञेयं यस्सर्वं ज्ञातुमिच्छति ।

अपिवर्षसहस्राणि शास्त्रान्तं नाधिगच्छति ॥ ३ ॥

இது ஞானம் இது ஞேயம் என்று எவன் எல்லாவற்றையும் ஆறிய இச்சிக்கிறானே அவன் ஆயிரம் வருஷம் ஆயுளுடையவனாயினும் சாஸ்திரத்தின் முடிவையடையான். (ங)

(ஆ-கை) அப்படியானால் செய்யத்தக்கது யாதெனக் கூறுகின்றார்:—

विज्ञेयोऽक्षरतन्मात्रो जीवितं चापि चञ्चलम् ।

विहाय शास्त्रजालानि यत्सत्यं तदुपास्यताम् ॥ ४ ॥

நாசமின்றிய சத்தாமாத்திரமாகிய ஆத்மா அறியத்தக்கதாம். (அங்கு வைராக்கியத்தின் பொருட்டு) வாழ்வு

மூன்றாம் அத்தியாயம்.

கூடு

சஞ்சலம் (நாசமுடையது) என்று அறியத்தக்கதாம். ஆதலால் சாஸ்திரக்கூட்டங்களைத் தள்ளி எது சத்தியமோ அதனையே உபாசிக்கவேண்டும். (சு)

(அ-கை) இந்திரியம் ஜயிக்கப்படின வைராக்கியம் தானே உண்டாகுமெனக் கூறுகின்றார்:—

पृथिव्यां यानि भूतानि जिह्वोपस्थनिमित्तकम् ।

जिह्वोपस्थपरित्यागे पृथिव्या किं प्रयोजनम् ॥ ५ ॥

பிருதிவியின்கண் எவை உண்டாயிருக்கின்றனவோ அவை நாவின்பொருட்டும் உபஸ்தத்தின் பொருட்டுமாம். நாவையும் உபஸ்தத்தையும் கைவிடின் பிருதிவியினால் பிரயோஜனம் யாதுளது. ஒன்றுமில்லை யென்றபடி. (ந)

(அ-கை) இவ்வாறு ஆத்மசமாதியில் நிலைத்தவனுக்கு எங்கும் பிரஹ்மதரிசனமேயன்றி வேறு தரிசனமில்லை யெனக் கூறுகின்றார்:—

तीर्थानि तोयरूपाणि देवान् पाषाणमृण्मयान् ।

योगिनो न प्रपद्यन्त आत्मध्यानपरायणाः ॥ ६ ॥

ஆத்மத்தியானபராயணர்களாகிய யோகிகள் ஜலவடிவமான தீர்த்தங்களையும் கல் மண் வடிவமான தெய்வங்களையும் அடைகிறதில்லை. (கூ)

(அ-கை) யோகிகளுக்கு எங்கும் பிரஹ்மதரிசனமே யென்னுமிதனை அதிகாரிபேதத்தால் சுட்டுகின்றார்:—

अभिर्देवो द्विजातीनां मुनीनां हृदि दैवतम् ।

प्रतिमा स्वल्पबुद्धीनां सर्वत्र समदर्शिनाम् ॥ ७ ॥

கர்மகாண்டத்திற் பொருந்தியவர்களாகிய துவிஜர்க ளுக்கு அக்னியே தெய்வம். முனி (மனனசீலராகியயோகி) களுக்கு இருதயகமலமத்தியிலுள்ள பரிச்சின்ன மூர்த்தி யேதெய்வம். சொற்பபுத்தியுடைய பிராகிருதர்களுக்கு மண்கல் முதலிய பிரதிமையே தெய்வம். சமதரிசனமு டைய ஞானிகளுக்கு இவை யாவும் நிச்சயமாகப் பிரஹ்ம மேயென்னும் சுருதியினால் எங்கும் (எல்லாம்) தெய்வ மாம். (எ)

(அ-கை) ஆதலால் ஞானத்தினாலேயே அறியத்தக்க தாம், ஞானமின்றியபோது பிரஹ்மம் அறியப்படுகிறதில்லை யெனத் திருஷ்டாந்தத்தோடு கூறுகின்றார்:—

सर्वत्रावस्थितं शान्तं न प्रपश्येज्जनार्दनम् ।

ज्ञानचक्षुर्विहीनत्वादन्यः सूर्यमिवोदितम् ॥ ८ ॥

எங்கும் விலைத்துள்ள சாந்தமாகிய ஜநார்த்தனனை அஞ் றன் ஞானநேத்திரமின்மையால் அறிகிறதில்லை. அது சூரி யனுதித்தும் குருடனறியாதது போலாம். (அ)

மூன்றாம் அத்தியாயம்.

௯௭

(அ-கை) “நிச்சயமாக இவ்வெல்லாம் பிரஹ்ம”மென் னும் இதனைச் சம்பாதிக்கின்றார்:—

यत्र यत्र मनो याति तत्र तत्र परं पदम् ।

तत्र तत्र परं ब्रह्म सर्वत्र समवस्थितम् ॥ ९ ॥

எங்கெங்கு மனது செல்லுகின்றதோ அங்கங்குப் பரம (அடையத்தக்க மேலான) பதமாம். எங்கும் நிறைந் தள்ள பரப்பிரஹ்மமே அங்கங்கு முளது (கடம் விளங்கு கின்றது என்றல் முதலிய விளக்கா நுபவமிருத்தலால்.) (௯)

(அ-கை) இத்தன்மைய யோகிக்கு யாவும் பிரத்தி யக்ஷமாய் விளங்குகின்றன என்று கூறுகின்றார்:—

दृश्यन्ते दृशि रूपाणि गगनं भाति निर्मलम् ।

अहमित्यक्षरं ब्रह्म परमं विष्णुमव्ययम् ॥ १० ॥

பரமமும் (எல்லாவற்றின் மேலானதும்) அக்ஷரமும் (நாசமின்றியதும்) அவ்வியமும் (குறைதலின்றியதும்) விஷ்ணுவு (வியாபகமு)மாகிய பரமாத்மாவை யான் என்று எவன் அபேகமாக அறிகின்றானோ அவனுக்கு ஞானத்தில் உருவங்கள் காணப்படுகின்றன. (நாமரூபங்களாகிய ஜக த்து காணப்படுகின்றது என்பது பொருள்.) ஆகாயமும் நிர்மலமாகத் தீதான றுகின்றது (அப்படியே எல்லாவற்றை யும் பிரத்தியக்ஷமாய் அறிகின்றான் என்பது பொருள்.) (௧௦)

(அ-கை.) உட்சென்றவர்களுக்கும் அணிபாதி யாக சித்தியை அபேக்ஷியாது பிரஹ்ம நிஷ்டையே உண்டாக வேண்டுகொண்டு கூறுகின்றார்:—

दृश्यते चेतस्वगाकारं स्वगाकारं विचिन्तयेत् ।

सकलं निष्कलं सूक्ष्मं मोक्षद्वारेण निर्गतम् ॥ ११ ॥

अपवर्गस्य निर्वाणं परमं विष्णुमन्ययम् ।

सर्वात्मज्योतिराकाशं सर्वभूताधिवासितम् ॥ १२ ॥

* ஹம்ஸ (பரப்பிரஹ்ம) வடிவம் காணப்படின, சகலமும் (தேஜோமயமும்) நிஷ்கலமும் (சுலாதீதமும்) சூக்ஷ்மமும் (வேறு பிரமாணங்களால் அறியப்படாததும்) மோக்ஷத்துவார (மார்க்க)த்தால் அடையப்படுவதும் மோக்ஷசுகவடிவின் தும் மேலாகியதும் வியாபகமானதும் அழிவற்றதும் சர்வபூதங்களுக்கும் அதிஷ்டானமும் சுயம்பிரகாசமும் ஹம்ஸவடிவின் துமாகிய பரப்பிரஹ்மத்தைப் பாவிக்க வேண்டும். (கக-கஉ)

(அ-கை) ஏகமாகிய வஸ்துவைப் பற்றுகின்றவனுக்குக் கருமப்பற்றிலையென்று கூறுகின்றார்:—

* ஈண்டி (ஹம்ஸம்) அம்சமென்றது பரப்பிரஹ்மம்; “ஹ்ஸோ விதி: சங்கரேவ ஹ்ஸோ ஹ்ஸசு விஷ்ணுர்ஹ்ஸேவ ஹ்ஸ: — பிரஹ்மா ஹம்ஸம் விஷ்ணு ஹம்ஸம் சங்கரன் ஹம்ஸம் குருவே ஹம்ஸம் என்றல் முதலிய சுருதியினால்,

अहं ब्रह्मेति यः सर्वं विजानाति नरः सदा ।

हन्यात्स्वयमिमान्कामान्सर्वाशी सर्वविक्रयी ॥ १३ ॥

எப்போதும் யான் பிரஹ்மமென்று எவன் எல்லாவற்றையும் அறிகின்றானோ அவன் சகல நிஷித்தங்களையும் புசிக்கின்றவனும் எல்லாநிஷித்த கிரஹங்களையும் விற்கின்றவனுமாயிருந்தும் இப்பாகவே இவ்வல்லாக்காமங்களையும் நாசஞ்செய்கின்றான். அதனாற்பாபமற்றவனாகின்றான். (௧௩)

(அ-கை) சூணமாத்கிரமாயினும் பிரஹ்மத்தியானத்தில் இரமிப்பவனுக்கு வேறு சுகம் சிந்திக்கவேண்டியதில்லை எனக் கூறுகின்றார்:—

निमिषं निमिषार्धं वा शीताशीतनिवारणम् ।

अचला केशवे भक्तिर्विभवैः किं प्रयोजनम् ॥ १४ ॥

சீத உஷ்ணங்களைச் சுகத்தலோடு ஒரு நிமிஷமாவது அரை நிமிஷமாவது கேசவனிடத்து அசைவின்றிய பக்தி இருக்குமாயின் அந்த யோகிக்கு மற்ற விபவ (விஷயசுக)ங்களால் என்ன பிரயோஜனம்? (௧௪)

(அ-கை) இத்தன்மைய யோகி மோகூக்தத அபேக்ஷிப்பானாயின் வேறு விஷயத்தைச் சிந்திப்பானென்று கூறுகின்றார்:—

भिक्षानं देहरक्षार्थं वस्त्रं शीतनिवारणम् ।

अश्मानं च हिरण्यं च शाकं शाल्योदनं तथा ॥ १५ ॥

समानं चिन्तयेद्योगी यदि चिन्तामपेक्षते ।

भूतवस्तुन्यशोचित्वे पुनर्जन्म न विद्यते ॥ १६ ॥

யோகி சிந்திக்கத்தக்க மோக்ஷத்தை அபேக்ஷிப்பானா யின் தேகரக்ஷணையின் பொருட்டு பிக்ஷானத்தைச் சிந்திக் கக்கடவன். (நாககுருசியின்பொருட்டுச் சிந்திக்கலாகாது என்பது பொருள்.) வஸ்திரத்தையும் குளிர்ரைத் தடுத்தற் பொருட்டுச் சிந்திக்கவேண்டும். (அலங்காரத்தின் பொருட் டுச் சிந்திக்கலாகாதென்பது பொருள்) ஓடும் பொன்னும் சாகமும் சாலியன்னமும் சமானமாய் (கொள்ளத்தக்கது தள்ளத்தக்கதென்னும் நேற்றுமையில்லாத தன்மையாய்) ச்சிந்திக்கவேண்டும். * சென்ற வஸ்துக்களில் சோகப் படாதிருத்தலின் புனர் ஜன்மமிராது. (கரு-கௌ)

आत्मयोगमवो चद्यो भक्तियोगशिरोमणिं ।

तंवन्दे परमानन्दं नन्दनन्दनमीश्वरम् ॥

* உபலக்ஷணத்தால் இனிவரத்தக்கவஸ்துக்களில் ஆசையில்லா திருத்தலாலும், நிகழ் காலத்துக் கிடைத்தவஸ்துக்களில் ஹர்ஷமீசா கமில்லா திருத்தலாலும் புனர் ஜன்மமிராத்தென்பது கொள்ளப்படு கின்றது.

முன்றும் அத்தியாயம்.

எக

பக்தியோக சிராமணியான ஆத்ம யோகத்தினைக்
கூறியவர் எவரோ, அந்த நந்த குமாரான ஈசுவரனை வண
ங்குகின்றேன்.

முன்றும் அத்தியாயம் முற்றிற்று.
உத்தரகீதை முற்றிற்று.



ஸ்ரீ வியாஸபகவானருளிச்செய்த,

குருகீதை.

“ஆசாரியனையுடைய புருஷன் அறிவன், சத்துவடிவ ஆத்மாவை அறிதற்கு இதைவிட வேறு உபாயமில்லை” என்று சாந்தோக்கியசுருதிகூறுவதையும், எவனுக்கு ஈசுவரனிடத்து மேலானபக்தியிருக்கின்றதோ, ஈசுவரனிடத்திற் போல குருவினிடத்து மிருக்கின்றதோ, அந்த மகாத்மாவுக்கே சொல்லப்பட்ட இவ்வர்த்தங்கள் பிரகாசிக்கும்” என்று சுவேதாசுவதா முதலிய சுருதிகள் கூறுவதையும், ஸ்ரீ குருகுருபையின்றி ஆத்மஞானமுதலிய மற்றெவ்வகை ஞானங்களுமுண்டாக மாட்டாதென்று உலக அநுபவமுமிருக்கின்ற தென்பசையு நன்குணர்ந்த ஸ்ரீ வியாஸபகவான் ஆஸ்திகர்மனத்துண்டாகும் சந்தேக விபரீதங்களாழிந்து ஆந்தானுபவ முண்டாகும் பொருட்டு மிருந்தகருணையால் ஸ்ரீ ஸ்கந்தபராண உத்தரகண்டத்தில் ஸ்ரீ பார்வதிபரமேசுவரஸம்வாதமாக உபச. சுலோகங்களோடு கூடிய மூன்று அத்தியாயவடிவின்தாக ஸ்ரீ குருகீதை யென்னுமிந்நூலைச் செய்தருளினார் இதில் ஸ்ரீ குருலக்ஷணம், உவரையுபாசிக்குமுறை, அவர் பெருமை, அதனைப் படனம்செய்யும்முறை, சதனாலுண்டாகும் பயன் முதலியன நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. இது சமஸ்கிருத முணாந்தார்க்க கல்லது ஏனையோற்குப் பயன்படாமையகருதி ஸ்ரீ பிரஹ்மநிஷ்டபண்டித வே. சூப்பூஸ்வாமி ராஜா அவர்களால் பலபிரதிகளைக்கொண்டு பரிசேசித்து சுலோகங்களுக்கு நேரான தமிழரையும் ஆங்காங்கு அருமபதவிளக்க வுரையுமியற்றி வெளியிடப்பட்டது. நியாசதியான மூலசுலோகமுதலியன பாராயணஞ் செய்வோர்க்குபகாரமாக நாகர எழுத்திலும் கிரந்த எழுத்திலும் பதிப்பித்திருக்கின்றோம் குருவென்னும் பதத்திற்கு வாச்சியமாயுள்ள தக்ஷிணாமூர்த்தி திருவுருவப் படமும் இதன்முகப்பில்வைத்திருக்கின்றோம் ஆஸ்திகர்களை நன்மார்க்கத்திற் செலுத்தி இகபரபோகங்களையடையச் செய்தற்கு இதைவிட அருமையான நூல்கிடைப்பது அறிது! அறிது!!

இதன் விலை அரை 6.

ஸ்ரீ பஞ்சதசி.

[பஞ்சதசப்பிரகரணம்]

ஸ்ரீ பஞ்சதசி யென்பது சதுர்வேதபாஷ்யம் சர்வதரிசனசங்கிரகமுதலிய அநேக கிரந்தங்களை இயற்றியவரும், சர்வஞ்ஞவீத்துவத்சிரோமணியென உலகப்பிரசித்திபெற்றவருமான ஸ்ரீ வித்தியாரணணியஸ்வாமிகளால் ஸ்ரீ காயத்திரிதேவியின் வரத்தால் அருளிச்செய்யப்பட்டது. இதற்குத் தஞ்சைமாநகரம் ஸ்ரீமான் வே. சூப்புஸ்வாமீராஜர் அவர்கள், சிறிது சம்ஸ்கிருதமும் தமிழும் உணர்ந்தவர்களும் தமிழ்மாத்திரமுணர்ந்தவர்களுமாகிய இருதிற முமுக்ஷுக்களுக்கும் உபயோகப்படுமாறு அந்நூலிற்கு மூலசுலோகங்களின் பேரில் ஓர் பொழிப்புரையும், ஸ்ரீ வித்தியாரணியஸ்வாமிகளின் சிஷ்யரான ஸ்ரீராமகிருஷ்ணபண்டிதர் அவர்களது சம்ஸ்கிருத வியாக்கியானத்திற்குக் சரியான மொழிபெயர்ப்புவடிவஉரையும், அவ்வுரைகளுக்கு அங்கங்கே வேண்டியவிடத்துப் பிரஹ்மநிஷ்டபண்டித ஸ்ரீபீதாம்பாஜி அவர்களால் செய்யப்பட்ட டிப்பணியையும் மற்றும் பலவுரையாசிரியர்கள் கருத்துக்களையும் அநுசரித்த ஓர் விளக்கவுரையும் எழுதப்பட்டுள்ளது. இவ்வுரையில் மூலசுலோகம் சம்ஸ்கிருதவியாக்கியானம் இரண்டிலுமுள்ள விஷயங்களினும் வெகு மடங்கதிகமாகத் தெரியத்தக்க விஷயங்க ளிருப்பதோடு ஆங்காங்கு உதாரணமாகக் காட்டப்பட்ட சம்ஸ்கிருத சுருதி சூத்திரம் சுலோகமுதலியவற்றிற்குத் தமிழுரையும் எழுதப்பட்டுள்ளது.

இத்தமிழ்ப் பஞ்சதசியை வாசிப்பவர்கள் மற்ற எந்தநூலின் உதவியுமில்லாமல் அத்வைதவுண்மையினையும் அதன் சகல சாதனங்களையும் செவ்வையாத் தேர்வதனோடு இதரவாதிகளாற்கலங்காதிருந்து தாம் பிறர்சம்சயங்களை யொழிப்பதற்கு சமர்த்தருமாவர் என்பதற்கு கையமில்லை.

உ ஸ்ரீ சாரதாமந்திரபுஸ்தகசாலை, தஞ்சாவூர்.

இவ்வரிய பெரிய நூலை நல்ல காகிதத்தில் சுத்தமாய்ப் பதிப்பித்து மனோமயமான வர்ணமேழுதலியவற்றாலாகிய நேர்த்தியான சித்திரகோசமொன் றமைத்து, ஸ்ரீ ஆதிசங்கராசிரியரவர்கள் உருவமைந்த புனைப்படத்துடன், இவ்வரையாசிரியராசியர் புனைப்படமும், உரையாசிரியர் புனைப்படமும் வைத்து இராயல் 50 பவுண்டி பேப்பரில் ராயல் 8பக்க அளவுள்ள 1452-பக்கங்களுள்ள 2புஸ்தகங்களாக்கி வெளிப்படுத்தியிருக்கின்றோம். இதன்விலை ரூ. 10—0—0 தபாற்கூலி 0--15--0.

இந்நூலாசிரியர் இயற்றியவைகளில் இப்பொழுது விற்பனைக்குத் தயாராயுள்ள புத்தகங்கள்.

	ரூ. அ.பை.
ஸ்ரீ விருத்திப்பிரபாகரம்	.. 4—0—0
ஸ்ரீ விசாரசாகரம்	... 3—0—0
ஹடயோகப்பிரதீபிகை	... 1—8—0
ஸ்ரீ பாலபோதம்	... 1—0—0
ஸ்ரீ விருத்திரதநாவலி	... 0—2—0
விவேகசிந்தாமணி (வேதாந்தபரிச்சேதம்)	... 0—6—0
சங்கரகிரந்தாவலி பு-க. அபரோக்ஷாநுபூதி சம்ஸ்கிருதசுலோகமும் தமிழரையும்	.. 0—6—0
தர்க்குகௌழதியும் நியாயபதார்த்தம் 16-ன் இலக்ஷணங்களும் (குறிப்புரையுடன் 2-ம் பதிப்பு)	... 0—6—0
கீதைக்கொத்து பு-க. உத்தரகீதை (சம்ஸ்கிருதசுலோகமும் தமிழரையும்)	.. 0—4—0
சாந்தோக்கியத்துள்ள தத்துவமஸிமகாவாக்கிய உபதேசம், சகாகஸ்யோபநிஷதத்துள்ள நான்குமகாவாக்கியார்த்தத்துடன் 2 ம் பதிப்பு	... 0—2—0
ஸ்ரீ விசாரசந்திரோதயம் 2-ம்பதிப்பு அநேக சுருதிப்பிரமாணங்களுடன் கூடியசீக்கிரத்தில் வெளியாய்விடும். முன்பதிப்பினும் விசேஷமாக்கப்பட்டது	... 1—4—0

பிறர் பதிப்பு.

தலயாத்திரைப் பொதுவிதி	...	0—6—0
திருவள்ளுவர்சரித்திரம்	...	0—1—6
அகம்புறவாராய்ச்சிவிளக்கம்	...	1—4—0
அவதூதசம்வாதம்	...	0—2—0
கிருஷ்ணன்செய்திருப்புக்ஷம்	...	0—1—0
அழகணிச்சித்தர்பாடல் கிளைஸ் திக்பேபர்	...	0—0—6
தேவாரத்திரட்டு. N. கண்ணுசாமிபிள்ளையால்போடப் பட்ட 5-வது சுத்தப்பதிப்பு கிளைஸ் திக்கு	...	0—4—0
றை சின்ன தேவாரத்திரட்டு	...	0—1—0
ஆசாரக்கோவையுரை	...	0—2—0
ஆசாரத்திரட்டு	...	0—4—0
இந்துபாகசாஸ்திரம்	...	0—8—0
இனியது நாற்பது உரை	...	0—3—0
ஏரெழுபதுதிருக்கைவழக்கம்	...	0—4—0
ஐந்திணை ஐம்பது உரை	...	0—3—0
சிதம்பரமகாத்மியம் (கிரந்தம்)	...	0—1—0
சிவதத்துவவிவேகம் றை	...	1—8—0
சைவமஞ்சரி	...	1—8—0
ஞானமிருதம்	...	1—0—0
சுவாநுபூதிரஸாயனம், சுவாநுபவரஸமஞ்சரி, நிஜாநந்த விலாஸம் ஒரு கட்டடம்	...	2—0—0
ஸ்ரீ மகாபாரத அம்மாலை 2-வது பாகம்	...	1—4—0
ஞானாயிபோதம்	...	0—1—0
திரிகடுகம் உரை	...	0—2—0
துலாக்காவேரிமான்மியம்	...	0—8—0
நாநாஜீவவாதக்கட்டளை (ஆந்தார்த்தப்பிரகாசிகை)	...	0—2—0
றை அவதாரிகை	...	0—2—0
றை குறிப்புரை	...	0—4—0
றை விருத்தியுரை	...	1—8—0

ச ஸ்ரீ சாரதாமந்திரபுஸ்தகசாலை, தஞ்சாவூர்.

ஷெ செய்யுள்	...	0—1—0
நான்மணிக்கடிகையுரை	...	0—3—0
சுந்தராபஜா (நாவல்)	...	0—8—0
பக்தலீலாமிர்தம் செய்யுள்	...	2—0—0
ஷெ வசனம்	...	3—0—0
பஞ்சபக்திசாஸ்திரசந்திரிகை	...	0—4—0
புலவராற்றுப்படை	...	0—3—0
மகாபாரதம்(ஆதிபர்வம், சபாபர்வம்)	...	1—0—0
மதுதர்மசாஸ்திரமூலமும் தமிழுரையும்	...	2—8—0
யாப்பிலக்கணம் அணியிலக்கணம்	..	0—8—0
மகாமகமகத்துலம்	...	0—6—0
அற்புதத்தேவாரத்திரட்டு	...	0—3—0
பகவத்கீதை திக்கு	...	1—4—0
வேதாந்தம் பிரஹ்மசூத்திரம் சங்கராமாநுஜபாஷ்யம்		
பிரதிபததாற்பரியம்	...	3—0—0
ஸ்ரீ சங்கராசாரியஸ்வாமிகள்படம்	...	0—1—0
வியூதிமகாத்மியம்	..	0—0—9
வேதாந்தசாரம் வினாவிடை	...	0—10—0
ஜோதிடப்பிரபஞ்சசேகரம்	...	0—12—0
நேமிநாதம் உரை	...	0—10—0
வியூதிருத்திராக்ஷதாரணம்	...	0—14—0
சிவகேஷத்திரயாத்திராநுகூலம்	...	0—10—0
அநவத்யா	...	0—0—6
தாயுமானவர் மூலம் சுத்தப்பதிப்பு (பாக்கெட்டசைஸ்)	...	0—8—0
திருக்குறள் மூலம் பரிமேலழகருரை, தெளிபொருள்		
விளக்கப்பதவுரை, குறிப்புரைகளுடன்	...	6—0—0
திலோத்தமா	...	0—0—6
நாமராமாயணம்	...	0—0—6
ராமாயண சூர்ணிகை	...	0—0—6
ஷெ (சம்ஸ்கிருதம்)	...	0—0—9
காயத்திரிராமாயணம் (சம்ஸ்கிருதம்)	...	0—0—6

பாரதசங்கிரகம் (ஸம்ஸ்கிருதம்)	...	0-12-0
பிருந்தை	...	0-0-6
நாராயணஸ்தோத்திரம் (ஸம்ஸ்கிருதம்)	...	0-0-3
பிரஹ்மநாமாவளி (ஸம்ஸ்கிருதம்)	...	0-0-3
நீதிகதை (விசுவநாதீயம்)	...	0-0-6
ரிபுகீதை	...	2-8-0
பவத்கீதை வசனம்	...	1-4-0
தர்சீகபரிபாஷை குறிப்புரையுடன்	...	1-0-0
சித்தாந்தபிந்து (வேதாந்தம்)	...	0-10-0
ரிபுகீதைத்தீரட்டு (குறிப்புரையுடன்)	..	1-0-0
திருவாசகம் (சுத்தப்பதிப்பு பாக்கெட்கைஸ்)	...	0-10-0
ஷை மற்றோர் பதிப்பு	...	1-0-0
வாக்கீயகதைவென்னும் திருக்குத்திருசியவீவேகம் தமிழ் மூலமும் உரையும்	...	0-2-0
வேதாந்தபரிபாஷை (தமிழ்)	..	0-10-0
பாட்டியற்கொத்து	...	0-6-0
தாலாட்டுப்பிரபந்தம்	...	0-4-0
சிவராத்திரிமான்மியம்	...	0-4-0
ரித்தியாநுசந்தானப்பிரதிபததாற்பரியம்	...	1-8-0
சந்தியாவந்தனபாஷ்யம்	...	1-4-0
பராசரஸ்மிருதி	...	1-2-0
கல்கிபுராணம்	..	0-12-0
தசாவதாசப்பிரபாவம் வசனம்	...	1-0-0
வாஸந்தீகாதமிழ் (நாடகம்)	...	0-8-0
ஸத்குருதியாகராஜஸ்வாமி சரித்திரம்	...	0-1-0
சங்கரபகவத்பாதாசாரியர் சரித்திரம்	...	0-1-0
மஹாமஹதீர்த்தமாக்ஷி	...	0-1-0
ஸ்ரீமங்களாம்பிகை ஆதிசும்பேசுவரர் பதிகம்	...	0-0-6
ஈசாவாஸ்யோபநிஷத்தேவநாகரி எழுத்தில் சுலோகமும் தமிழில் திரிமதபாஷ்யமும் A. சிவராவ்பதிப்பு.	...	1-8-0

கூ ஸ்ரீ சாரதாமந்திரபுஸ்தகசாலை, தஞ்சாவூர்.

கேடோபநிஷத்தேவநாகரம் கிரந்தம் எழுத்துக்களில்	
சுலோகமும் தமிழில் திரிமதபாஷ்யமும் ஷெபதிப்பு.	1-12-0
கடோபநிஷத் திரிமதபாஷ்யம் ஷெ ஷெ	4-0-0
முண்டகோபநிஷத் ஷெ	2-8-0
மாண்கேகிய உபநிஷத் ஷெ	3-8-0
தைத்திரியோபநிஷத் ஷெ	6-0-0
கைவல்யோபநிஷத் தமிழ்ச்சூத்திரம் பாஷ்யத்துடன்	0-6-0
கைவல்யோபநிஷத் கிரந்தசுலோகமும் தமிழில் பாஷ்யமும்	0-12-0
கார்ப்போபநிஷத் ஷெ	0-12-0
அதர்வசிரோபநிஷத்	0-4-0
புருஷசூக்த பாஷ்யம் (தமிழ்)	0-6-0
அதர்வசிகோபநிஷத் ஷெ	0-4-0
மைத்திராயணீயோபநிஷத்	0-15-0
குமாரதேவர் 16 சாஸ்திரம் மகாராஜா துறவுமுதலியன	0-1-0
பிரபோதசந்திரோதய வசனம் அல்லது மெய்ஞ்ஞான விளக்கம்.	1-0-0
ஒழிவிலொடுக்கம் சிதம்பரசுவாமிகள் உரையுடன் காலிகோபயிண்டு கிவிட்டுடன்	1-0-0
சுகர்வைவல்யம்	0-2-0
வில்லிபுத்தூராழ்வார் பாரதத்தின் பிற்பகுதி செளத்திக பருவமுதல் இறுதிசொர்க்காரோகண பருவம்வரையும் 2500 செய்யுட்கள் (அரங்கநாதகவிராயர்யற்றியது).	1-8-0
பெரியபுராணவசனச்சுருக்கம் (பாக்கெட்)	0-10-0
வள்ளலார் 20 சாஸ்திரம்	1-8-0
பெரியபுராணம் திருவிளையாடல் வசனச்சுருக்கம் (பாக்கெட்)	1-0-0
விவேகாநந்தவிஜயம் :—விவேகாநந்தசுவாமிகளின் திவ்விய சரித்திரமும் அவர்செய்த அற்புதமான பிச்சங்கத்திரட்டும்க் சுவாமிகள் படத்துடன் காலிகோபயிண்டு	

உயர்ந்தகிலிட்டுடன் ... 1—4—0

இராமகிருஷ்ண பரமஹம்ஸவிஜயம். ஸ்ரீ விவேகானந்த

சுவாமிகளின் குருமூர்த்தியாகிய ஸ்ரீ இராமகிருஷ்ண

பரமஹம்ஸரின் அற்புதசரித்திரமும் கதாமிர்தமும்

2-வதுபதிப்பு கலிகோபயிண்டு உயர்ந்த கிலிட்டுடன். 1—4—0

சங்கரவிஜயம் ஆதி சங்கராசார்யசுவாமிகள் சரித்திரம்

(ஷைசுவாமிகள் படமும் சிருங்கேரி ஸ்ரீ சாரதம்பாள்

படமும் கூடியுள்ளது கிலிட்டுப்பயிண்டு.) ... 1—0—0

சைவசித்தாந்தவரலாறு சைவசித்தாந்த சாஸ்திரங்கள்

பதினான்கும் தோன்றியவரலாறும் சந்தானகுரவர்

சரித்திரமும் ... 0—4—0

இந்து பைபிள் என்னும் ஆரியர் சத்தியவேதம் உபநிஷ

த்துக்கள் முதலிய ஹிந்துமதத்தின் உண்மைகள் இர

ண்டாவது பதிப்பு (நூலாசிரியர் படமும்) ... 1—12—0

சிவமகாபுராணம் வேதவியாசமுனிவரருளிய பதினெண்

புராணங்களுளொன்றாகிய இந்நூல் வடமொழியிலி

ருந்து தமிழில் வசனரூபமாக மொழிபெயர்க்கப்பட்ட

து ... 5—0—0

நைடதம் மூலமும் உரையும் இதில் அன்னமும் தம

யந்தியும் அமைந்த உயர்ந்த ஆப்டோன் வர்ணப்

படமும் 27விதகிராப்படமும் அடங்கியுள்ள உயர்ந்த

கிலிட்டுப்பயிண்டு ... 2—0—0

குசேலோபாக்கியானம் உரையுடன் ... 3—0—0

மாதிராமுக்கவிலக்கணம் ஸ்திரீகள் நடந்துகொள்ள

வேண்டிய முறைமைகள் முதலியன ... 0—2—0

மீனாட்சியம்மன் பிள்ளைத்தமிழ் மூலம் ... 0—2—0

சீகாளத்திக்கலம்பகம் ... 0—2—0

திருவெங்கைக்கோவை சிவப்பிரகாசசுவாமிகள் அருளி

ய இவ்வரியகோவைக்கு நூதனமாய் எழுதப்பட்ட

பதவுரை கருத்துரை விசேஷஉரைகளுடன் உயர்ந்த

கிலிட்டுப்பயிண்டு 2—8—0

அ ஸ்ரீ சாரதாமந்திரபுஸ்தகசாலை, தஞ்சாவூர்.

திருவிளையாடற்புராணவசனச்சுருக்கம் (பாக்கெட்)...	0-10-0
கந்தாநுபூதி உரை ...	0-6-0
விஷப்பிரதிவிஷத்திரட்டு முதலியன ...	0-1-0
அகஸ்தியர் தேவாரத்திரட்டு மூலமும் உரையும் ...	0-12-0
சௌந்தரியலகரிமூலமும் உரையும் ...	0-6-0
சிற்றின்பசாஸ்திரசிந்தாமணி ...	0-4-0
வேளாளகுளாமணி ...	0-4-0
மானிடமர்மசாஸ்திரம் ...	5-0-0
விவேகசூடாமணி தமிழ் மூலம் ...	0-8-0
தோடகம் ...	0-4-0
சிவமகிம்நஸ்தோத்திரம் ...	0-1-0
அறிவாநந்தசித்தியார் ..	0-4-0
வைசியகுலவிளக்கம் ...	0-4-0
நவநீதசாரம் ...	0-8-0
ஸ்ரீ வித்தியாரண்யஸ்வாமிகளால் செய்யப்பட்ட பிரஹ்ம மவதாசீர்வாதபந்ததி சமஸ்கிருதமும், தமிழும் ...	0-1-0
கைவல்யம் ஸ்ரீமத் பொன்னம்பலஸ்வாமிகள் உரையுடன்	2-0-0
மாதரொழுக்க இலக்கணம் ...	0-2-0
குசேலோபாசுக்கியாணம் மூலம் ...	0-6-0
ஆரியதர்மம் ...	0-0-6
திருக்காளத்திப்புராணம் செய்யுள் ...	0-6-0
பிரபுலிங்கலீலைசெய்யுள் ...	0-6-0
திருக்குறள் மூலம் ...	0-4-0
நன்னூல் மூலம் ...	0-1-6
Rules for Daily life ...	0-8-0
Godward Ho! ...	0-2-0

இதில் காணப்படாத மற்றும் அநேக புஸ்தகங்களுண்டு.

வி. கோவிந்தன் அண்டு பிரதர்வ்,

சாரதாமந்திரபுத்தகசாலை, வடக்குவீதி,

தஞ்சாவூர்.

S. V. V. PRESS., TANJORE.

தோடக மென்னும் வேதசாரச முத்தரணம்	...	0—4—0
சிவமகிம்நஸ்தோத்திரம்	...	0—1—0
விவேகசூட்மணி (பாக்கெட்சைஸ்)	...	0—8—0
நவநீதசாரம் வினாவிடை	...	0—8—0
அறிவாநந்த சித்தியார்	...	0—4—0
அத்துவித உண்மை	...	0—1—0
வேதாந்தபிரதீபம் வினாவிடை	...	0—12—0
தோத்திரக்கொத்து	...	0—1—0
சூசேலோபாக்கியானம் உரை	...	3—0—0
குறள்மூலம்	...	0—4—0
நன்னூல் மூலம்	...	0—1—6
வினோதரசமஞ்சரி	...	1—2—0
சுகவனேசர் ஆரூடசக்கரம்	...	0—1—0
அணியிலக்கணம்	...	0—4—0
பட்டினத்தார்புராணம்	...	1—0—0
சௌந்தரியலகரி உரை	...	0—6—0
நாலடியார் உரை	...	1—2—0
பிரபுலிங்கலீலைசெய்யுள்	...	0—8—0
ஷெ வசனம்	...	0—12—0
திருக்காளத்திப்புராணம்	...	0—6—0
மகாதேவமாலே	...	0—1—0
வாசுக்குறி	...	0—0—6
சூதசங்கிதை	...	1—8—0
கந்தபுராணம்செய்யுளும் வசனமும் வாலம் (2)	...	6—0—0
கைவல்யம் பொன்னம்பலசுவாமிகள் உரை	...	2—0—0
மானிடமர்மசாஸ்திரம்	...	5—0—0
ஸ்ரீ வித்தியாரணியசுவாமிகள் அருளிச்செய்த பிர ஹ்மவிதாசீர்வாதபத்தி (வேதாந்தம்)	...	0—1—0
இராமகீதை கீதைக்கொத்து 2-ம் புத்தகம் சம்ஸ்கிருத மூலமும் தமிழ் உரையும் (வேதாந்தம்)	...	0—3—0
ஆரியதர்மம்	...	0—0—6
காட்வாட்ஹோ இங்லீஷ்	...	0—2—0
சங்கரகிரந்தாவலி 2-ம் புத்தகம் ஆத்மபோதமுந் தத் துவபோதமுந் சம்ஸ்கிருதமூலமும் தமிழ் உரையும்	...	அச்சில்

வி. கோவிந்தன் அண்டு பிரதர்ஸ்,
சாரதாமந்திரபுத்தகசாலை, வடக்குவீதி, சஞ்சாலூர்.